



මුදල් කොමිෂන් සභාව

நிதி ஆணைக்குழு

Finance Commission

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ

ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154ඡ (4) ව්‍යවස්ථාව ප්‍රකාරව

2025 වර්ෂය සඳහා

ගරු ජනාධිපතිතුමා වෙත ඉදිරිපත් කරනු ලබන නිර්දේශ

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின்

உறுப்புரை 154(4) பிரகாரம்

2025 ஆம் ஆண்டிற்காக

கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகள்

RECOMMENDATIONS SUBMITTED TO THE HON. PRESIDENT

In terms of Article 154R (4) of the Constitution of the

Democratic Socialist Republic of Sri Lanka

for the year 2025

2024 දෙසැම්බර්

டிசம்பர் 2024

December 2024



මුදල් කොමිෂන් සභාව

(අර්ථසලක 154 "ජ" වෘත්තවල යටතේ පිහිටුවන ලදී.)

நிதி ஆணைக்குழு

(அரசியலமைப்பின் 154 "ச" ஆம் உறுப்பணிகள் கீழ் தாபிக்கப்பட்டது)

FINANCE COMMISSION

(Established under Article 154 "R" of the Constitution)

03, සරණ මාවත, රාජකීරිය, ශ්‍රී ලංකාව.
இல. 03, சரண மாவத்தை, ராஜகிரிய, இலங்கை.
03, Sarana Mawatha, Rajagiriya, Sri Lanka.

මගේ අංකය
எனது இல.
My No.

FC/PSR/10/01/2024

ඔබේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

2024.12.30

කෙළරව අනුර කුමාර තිසානායක අවරුකරු
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி
சனாதிபதி அலுவலகம்
கொழும்பு 01.

කෙළරව ஜனாதிபதி அவர்களே,

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பினது உறுப்புரை 154-ன் (4)(அ) பிரகாரம், 2025 ஆம் ஆண்டிற்காக தேசிய பாதிட்டினால் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி, நாட்டில் சமநிலையான பிராந்திய அபிவிருத்தியினை அடைவதனை நோக்கமாகக் கொண்டு மாகாண சபைகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய கொள்கைகள் தொடர்பில் கெளரவ ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இவ்வறிக்கையின் 4ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், அரசின் ஒட்டுமொத்த அபிவிருத்தி மூலோபாயத்திற்கு நேர்த் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய சில குறைநிரப்புப் பரிந்துரைகள் மற்றும் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவது தொடர்பான அரசின் மூலோபாயத்தினுள் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியதாகத் தோன்றும் சில குழுக்களைப் பற்றிய பரிந்துரைகள் இதன் 5ஆம் அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் உறுப்புரை 154-ன் (3) இன் பிரகாரம் மாகாண சபைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2025 ஆண்டிற்கு தேசிய பாதிட்டினால் அக்குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி தொடர்பில் பொது திறைசேரிக்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளும் இதன் 3ஆம் அத்தியாயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இப்படிக்கு விசுவாசத்திற்குரிய,

சுமித் அபேசிங்ஹ
தலைவர்
நிதி ஆணைக்குழு

සභාපති
தலைவர்
Chairman

(+94)011 2866724

ලේකම්
செயலாளர்
Secretary

(+94)011 2866824

කාර්යාලය
அலுவலகம்
Office

(+94)011 2866747

ෆැක්ස්
தொலைநகல்
Fax

(+94)011 2866671
(+94)011 2866679

විද්‍යුත් තැපෑල
மின்னஞ்சல்
E-mail

info@fincom.gov.lk



நிதி ஆணைக்குழு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின்
உறுப்புரை 154ண (4) பிரகாரம்
2025 ஆம் ஆண்டிற்காக

கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படும்
பரிந்துரைகள்

பொருளடக்கம்

உள்ளடக்கம்

பக்க எண்

01. அறிமுகம்	01 - 03
02. இலங்கையின் பல்வேறு உபதேசிய மட்டங்களுக்கான நிதி அதிகாரப் பரவலாக்கம்	04 - 09
03. 2025 ஆம் ஆண்டிற்கான மாகாணங்களின் மூலதன மற்றும் மீண்டெழும் தேவைகளை மதிப்பீடு செய்தல்	10 - 21
04. 2025 ஆம் ஆண்டுக்கான அரசு மானிய நிதியை மாகாண சபைகளுக்கிடையே பகிர்ந்தளிப்பதற்கான பரிந்துரைகள்	22 - 29
05. விசேட பரிந்துரைகள்	30 - 43

பின்னிணைப்புகள்

பின்னிணைப்பு 01: எதிர்பார்க்கும் வருமானத்தில் 50% இனை ஈடுசெய்ததன் பின்னர் பரிந்துரைக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதியினை மாகாணங்களுக்கிடையே பகிர்ந்தளித்தல் - 2025

அத்தியாயம் 1

அறிமுகம்

1.1. பின்னணி

அரசியலமைப்பின் உறுப்புரை 154ண (4)(அ) பிரகாரம் நிதி ஆணைக்குழுவினால் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய 2025 ஆம் ஆண்டுக்காக தேசிய பாடீட்டினால் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியினை மாகாண சபைகளிடையே பகிர்ந்தளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் விஞ்ஞானரீதியிலான கொள்கைகள் பற்றி இவ்வறிக்கையினால் முன்வைக்கப்படுகின்றன. இதைத்தவிர அரசியலமைப்பின் உறுப்புரை 154ண (3) பிரகாரம் ஒன்பது மாகாண சபைகளுக்கும் 2025 ஆம் ஆண்டுக்காக தேசிய பாடீட்டினால் ஒதுக்குவதற்கென நிதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்படும் மீண்டுவரும் மற்றும் மூலதன செலவினத்தேவைகள் தொடர்பாகவும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பரிந்துரைகளையும் கொள்கைகளையும் முன்வைப்பதற்கான நோக்கம் யாதெனில், நாட்டில் சமநிலையான பிராந்திய அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்காக மாகாண சபைகளினால் வழங்கப்பட வேண்டிய சேவைகளை எவ்வித தடங்கலமின்றி வழங்குவதற்கு ஏற்றவாறு அந்நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குப் போதியளவிலான நிதி ஒதுக்கீட்டினை உறுதி செய்வதாகும்.

மேலே குறிப்பிட்ட பரிந்துரைகளுக்கு மேலதிகமாக குறிப்பாக மாகாணங்களினதும் பொதுவாக நாட்டினதும் வளப்பயன்பாட்டின் செயற்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும் சில கொள்கைப் பரிந்துரைகளும் இவ்வறிக்கையில் உள்ளடங்குகின்றன. பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதனை நோக்கமாகக் கொண்டு மாகாணங்களின் சமூக- பொருளாதார சுட்டெண்களை மேம்படுத்துதல் மற்றும் அரசினால் மாகாண சபைகளுக்காக போதியளவு நிதிப்பகிர்வினை வழங்குதல் ஆகியன இத்தால் வலியுறுத்தப்படுகின்றன.

1.2. நிதி ஆணைக்குழுவினதும் அதன் அரசியலமைப்பு ஆணையினதும் உருவாக்கம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு நிதி ஆணைக்குழு மற்றும் மாகாண சபைகள் தாபிக்கப்பட்டன. அரசின் மாகாணங்களுக்கான வளங்களின் மாற்றல் செயற்பாடுகளுக்காக வழிகாட்டல்களை வழங்குதல் மற்றும் மாகாண நிறுவனங்களின் தடையின்றிய சேவை வழங்கலுக்கு துணைபுரிதல் ஆகியன நிதி ஆணைக்குழுவின் முதன்மைப் பணிகளாகும். அதனடிப்படையில், நாட்டின் பல்வேறு பிராந்தியங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான நிதியின் தேவை பற்றிய பரிந்துரைகளை முன்வைத்தல் மற்றும் தேசிய பாடீட்டினால் ஒதுக்கப்பட்ட நிதியினை ஒன்பது மாகாணங்களுக்குமிடையே பகிர்ந்தளித்தல் ஆகியன அதன் முதன்மைப் பொறுப்பாகும்.

அதன்படி, உறுப்புரை 154ண (3), (4) மற்றும் (5) ஆகியவற்றினால் குறிப்பாகக் காட்டப்பட்டுள்ள நிதி ஆணைக்குழுவின் பங்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

உறுப்புரை 154ண (3) : மாகாணங்களின் தேவைகளைச் சமாளிக்கும் நோக்கத்திற்காக, பொதுவான அத்தகைய நிதியங்களை அரசாங்க ஆணைக்குழுவின் விதப்புரை மீதும் அதன் கலந்தாலோசனையுடனும் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலிருந்து குறித்தொதுக்குதல் வேண்டும்.

உறுப்புரை 154ண (4) : பின்வருவன பற்றி சனாதிபதிக்கு விதப்புரைகளைச் செய்தல் ஆணைக்குழுவின் கடமையாதல் வேண்டும் என்பது –

அ) மாகாணங்களின் பயன்பாட்டிற்கென அரசாங்கத்தினால், ஆண்டு தோறும் வழங்கப்படுவனவான அத்தகைய நிதிகள், எந்நெறிகளின் மீது பல்வேறு மாகாணங்களுக்கிடையில் பங்கிடப்படுதல் வேண்டுமோ அந்நெறிகள் பற்றியும் : அத்துடன்

ஆ) மாகாண நிதி நிலையம் தொடர்பாக சனாதிபதியினால் ஆணைக்குழுவிடமிருந்து ஆற்றுப்படுத்தப்படும் வேறு ஏதேனும் கருமம் பற்றியும்,

உறுப்புரை 154ண (5) : ஆணைக்குழு, நாட்டின் சமநிலையான பிராந்திய அபிவிருத்தியை எய்தும் நோக்கத்துடனான அத்தகைய நெறிகளை வகுத்தமைத்தல் வேண்டுமென்பதுடன், அதற்கிணங்க பின்வருவனவற்றை கருத்திற் கொள்ளுதல் வேண்டும்:-

அ) ஒவ்வொரு மாகாணத்தினதும் சனத்தொகை

ஆ) ஒவ்வொரு மாகாணத்தினதும் தலைக்குரிய வருமானம்

இ) பொருளாதார மற்றும் சமூக சமத்துவமின்மைகளைப் படிப்படியாகக் குறைப்பதற்கான தேவை : அத்துடன்

ஈ) ஒவ்வொரு மாகாணத்தினதும் தலைக்குரிய வருமானத்திற்கும், மாகாணங்களுக்கிடையிலான அதியுயர் தலைக்குரிய வருமானத்திற்குமிடையேயான வித்தியாசத்தைப் படிப்படியாகக் குறைப்பதற்கான தேவை.

உறுப்புரை 154ண (7) இன் படி “சனாதிபதி, இந்த உறுப்புரையின் கீழ் நிதி ஆணைக்குழுவினால் செய்யப்படும் விதப்புரை ஒவ்வொன்றையும் பாராளுமன்றத்தின் முன்னர் இடச்செய்வித்தல் வேண்டும் என்பதுடன் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்றத்திற்கு அறிவித்தலும் வேண்டும்.” எனக் கோருகின்றது.

1.3. நிதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் பணிகள்

மேலே 1.2 இல் குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கிணங்க நிதி ஆணைக்குழுவின் முதன்மை செயற்பாடானது மாகாணங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான அளவு நிதியினை வருடாந்த பாதிட்டிலிருந்து ஒதுக்கீடு செய்வதற்கான பரிந்துரைகளை அரசிற்கு முன்வைத்தல் மற்றும் நாட்டில் சமநிலையான பிராந்திய அபிவிருத்தியினை அடைவதற்கு அத்தகைய நிதியினை ஒன்பது மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிப்பது தொடர்பான கொள்கைகள் மீதான பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு முன்வைப்பதுமாகும்.

இச்செயற்பாட்டின்போது நிதி ஆணைக்குழுவினால் கீழ்வரும் பணிகள் செயற்படுத்தப்படுகின்றன.

- மாகாண சபைகளுக்கு அவற்றின் வருடாந்த வளத் தேவைப்பாட்டினை மதிப்பிடுவதற்கும் முன்வைப்பதற்கும் தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்.
- மாகாண அதிகாரிகளுடனான கலந்துரையாடல் தொடர்களின் பின்னர் மாகாண சபைகளின் தேவைகளை மதிப்பிடல்.
- தேசிய பாதிட்டிலிருந்து மாகாண சபைகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் அந்நிதியினை மாகாணங்களுக்கிடையே பகிர்ந்தளிப்பது தொடர்பாகவும் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு பரிந்துரைகளை முன்வைத்தல்.

- iv. மாகாணத்தின் பல்வேறு துறைகளுக்காக தேசிய பாதிட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை பகிர்ந்தளித்தல்.
- v. நிதிப் பயன்பாட்டின் திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் வருடாந்த மாகாண அபிவிருத்தி திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பான வழிகாட்டல்களை வழங்குதல்.
- vi. அனைத்து தொடர்புபட்ட உரித்தாளர்களினதும் பங்குபற்றலுடன் மாகாண அபிவிருத்தி திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்புதலை வழங்குதல்.
- vii. அபிவிருத்தி முதன்முயற்சிகளாக தேசிய மற்றும் மாகாணங்களுக்கிடையே துறைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பிணை ஊக்குவித்தல்.
- viii. மாகாண ஆளணி முகாமைத்துவம் தொடர்பில் அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குதல்.

அத்தியாயம் 2

இலங்கையின் பல்வேறு உபதேசிய மட்டங்களுக்கான நிதி அதிகாரப் பரவலாக்கம்

2.1. அதிகாரப் பரவலாக்கத்தின் சட்ட மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு

இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினால் 1987 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறை மூலம் நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. அதன்படி, இலங்கை நிர்வாகக் கட்டமைப்பில் அரசாங்கம் (மத்தி), மாகாண சபைகள் மற்றும் உள்ளூர்திகார சபைகள் ஆகிய மூன்று தனித்துவமான ஆட்சிப் படிநிலைகள் உருவாகின. அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்திற்கு இணைவாக 1987 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து மாகாண சபைகளை செயற்படுத்துதல் வெகு இலகுவாகியது.

அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தின்படி, மாகாண சபைகளால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டவாக்க அதிகாரம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நிதி அதிகாரம் ஆகிய பகுதிகளை வரையறுத்து பரவலாக்கப்பட்ட ஆட்சி நிறுவப்பட்டது. பதின்மூன்றாவது திருத்தத்தின் 9 வது அட்டவணையில் ஒதுக்கப்பட்ட பட்டியல் (மத்தியின் அதிகாரங்கள்), மாகாண சபைகளின் பட்டியல் (மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரம்) மற்றும் ஒருங்கியை பட்டியல் (அரசாங்கம் மற்றும் மாகாண சபைகள் இணைந்து பொறுப்பேற்றுள்ள விடயங்கள்) ஆகிய மூன்று பட்டியல்களின் மூலம் மத்தி மற்றும் மாகாணங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் விடய உள்ளடக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபைகளினால் சேகரிக்கப்பட வேண்டிய வருவாய்களின் மூலங்களைப் பற்றிய விபரங்களும் மாகாண சபைகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளினால் சேகரிக்கப்பட்ட வருமானத்தை மாகாண சபைகள் அதன் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்திக்கொண்டாலும், அவ்வருமானம் மாகாண சபைகளின் மொத்த நிதித்தேவையுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறிய அளவினாலானதாகும். ஆகையால், மாகாண சபைகளின் சேவைகளை எவ்விதத் தடையுமின்றி வழங்குவதற்குத் தேவையான மொத்த நிதித் தேவையின் பெரும்பகுதி திறைசேரியினால் வழங்கப்படுகிறது.

இலங்கையின் உள்ளூர்திகார சபை முறை மூன்றாவதும் கீழ்மட்ட ஆட்சிப் படிநிலையும் ஆவதோடு, அப்படிநிலை மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை ஆகிய ஒன்றுக்கொன்று வேறுபட்ட மூன்று சட்டபூர்வ நிறுவனங்களை உள்ளடக்கியது. இந்த நிறுவனங்கள் முறையே 1947 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், 1939 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க நகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளன. அனைத்து உள்ளூர்திகார சபைகளுக்கும் சட்டவாக்கத்திற்கும் அதன் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும் ஒரு நிதியை பராமரிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர்திகார சபை வீதி நிர்மாணம் மற்றும் பராமரிப்பு, சமூக நீர் வழங்கல், கழிவு முகாமைத்துவம், குடியிருப்பாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு சமூக சேவைகள் போன்ற அத்தியாவசிய உள்ளூர் பொது சேவைகளை வழங்குதல் ஆகியன உள்ளூர்திகார சபைகளின் முதன்மையான பொறுப்புக்களுக்குள் அடங்கும்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர்திகார சபைகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பு குறித்த மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டது. உள்ளூர்திகார சபைகளுக்கு வருமானமீட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் காணப்படினும், அவர்களின் நிதித் தேவையினைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானளவில் வருமானம் இல்லாததன் காரணமாக இந் நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளம் மற்றும் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு ஆகியவற்றுக்காக அரசினால் நிதி வழங்கப்படுகிறது. எவ்வாறாயினும், மாநகர சபைகளுக்கு இவ்வாறு வழங்கப்படும் நிதி 2024 ஆம் ஆண்டு முதல்

தனிப்பட்ட ஊதியத்திற்கான செலவில் 80%ற்கு மட்டுப்படுத்தப்பட்டது அந்நிறுவனங்களின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்திலாகும்.

2.2 மாகாண சபைகளுக்கான நிதிப்பகிர்வின் போது நிதி ஆணைக்குழுவின் வகிபாகம்

அரசியலமைப்பிற்கு அமைவாக மாகாணங்களின் நிதித் தேவைப்பாட்டினை பூர்த்தி செய்வதற்குப் போதுமானளவு நிதி அரசினால் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, அந்நிதியானது நாட்டில் சமநிலையான பிராந்திய அபிவிருத்தியினை உருவாக்கும் நோக்கில் மாகாணங்களுக்கிடையே அறிவார்ந்த முறையொன்றினால் பகிர்ந்நளிக்கப்பட வேண்டும். அதற்கமைய, இது தொடர்பாக நிதி ஆணைக்குழுவின் வகிபாகம் இருவகைப்படும்.

i. மாகாணத் தேவைகளைப் பகுப்பாய்வு செய்தல்

இலங்கையின் நடைமுறையிலுள்ள தேசிய கொள்கை வழிகாட்டிகள், நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள் (SDGs), தேசிய மற்றும் மாகாண ரீதியில் முன்னுரிமையான விடயங்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு மாகாண சபைகளால் சமர்ப்பிக்கப்பட்ட மூலதன மற்றும் மீண்டெழும் நிதித் தேவைகளை பகுப்பாய்வு செய்த பின்னர் நிதி ஆணைக்குழுவினால் மாகாணங்களின் நிதித் தேவை நிர்ணயிக்கப்படும்.

மாகாணத் தேவைகளை மதிப்பிடும் இந்நடவடிக்கையில், நிதி ஆணைக்குழு, மாகாணங்களுக்கு வழங்கும் படிவங்களைத் தயாரித்தல் மற்றும் இற்றைப்படுத்தல், வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்குதல் ஆகியன உள்ளடங்கிய பரந்த செயற்பாட்டில் ஈடுபடுகின்றது. மேலும், வருடாந்த மாகாண மொத்தத் தேவை தொடர்பாக மாகாண சபை அதிகாரிகள் மற்றும் தேசிய மட்ட நிறுவன அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அனைத்து மாகாணங்களுக்குமான மொத்த பாதீட்டுத் தேவையினைத் தயாரித்து திறைசேரிக்கு பரிந்துரைகளை நிதி ஆணைக்குழு முன்வைக்கும்.

ii. சமநிலையான பிராந்திய அபிவிருத்தியினை எய்துவதற்காக நிதியினை மாகாணங்களுக்கிடையே பகிர்ந்நளிப்பதற்கான விஞ்ஞான ரீதியான வழிமுறையொன்றினை உருவாக்கல்.

தேசிய பாதீட்டினால் ஒதுக்கப்படும் நிதி மாகாணங்களுக்கிடையே அறிவார்ந்த அடிப்படையில் ஒதுக்கப்படுவதற்கான கொள்கைகளை நிதி ஆணைக்குழு தயாரிக்கின்றது. இது தொடர்பாக இவ்வறிக்கையின் 4ஆவது அத்தியாயத்தில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் சமூக பொருளாதார நிலைமையை அடிப்படையாகக் கொண்டு அனைத்து மாகாணங்களும் நியாயமான முறையில் நிதியினைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதே இச்செயன்முறையின் நோக்கமாகும்.

மாகாண சபைகளின் நிதித் தேவைப்பாட்டினை பூர்த்தி செய்து கொள்வதற்காக தேசிய பாதீட்டிலிருந்து நிதி ஒதுக்கிடுவதற்காக கீழ்வரும் மானிய நிதி வகைகளை நிதி ஆணைக்குழு பரிந்துரைக்கின்றது.

2.2.1 திரள் மானிய நிதி (Block Grant)

திரள் மானிய நிதியானது மாகாணங்களின் சேவை வழங்கும் அமைப்பினை தொடர்ந்து நடாத்திச் செல்வதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான மீண்டெழும் செலவினத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ய வழங்கப்படும் மானிய நிதியாகும். மாகாண அரச சேவை ஊழியர்களின் தனிப்பட்ட ஊதியங்கள் திரள் மானிய நிதியின் முக்கிய கூறாகும். கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் பெரும்பாலான ஊழியர்கள் மாகாண அமைப்பில் இருப்பதால், மாகாண ஊழியர்களின் தனிப்பட்ட ஊதியங்கள் மீண்டெழும் செலவினங்களின் பெரும் பகுதியைக் கொண்டுள்ளன. முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால்(DMS) அங்கீகரிக்கப்பட்ட ஆளணிக்கு மாத்திரம் மதிப்பிடப்படும் என்பதோடு, விரிவான ஆளணித் தேவையினை

மதிப்பிட்ட பின்னர் இதற்குத் தேவையான நிதி, ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்படும். இதற்கு மேலதிகமாக, உள்ளூர்திகார சபைகளுக்கான நிதி மாற்றல்கள், மூலதன சொத்துக்களின் பராமரிப்பு செலவு, சமூக நலச் செலவுகள், பயணச் செலவுகள், வழங்கல்கள், ஒப்பந்தச் சேவைகள் ஆகியவற்றுக்கான செலவுகள் போன்றவையும் திரள் மானிய நிதியில் உள்ளடங்கும்.

2.2.2 மாகாண ரீதியிலான குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதி (PSDG)

இம்மானிய நிதியானது மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட துறைகளின் கீழ் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் முக்கிய கவனம் செலுத்தி மூலதனம் சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய மூலதன செலவினங்களை பராமரிப்பு செய்வதற்காக வழங்கப்படும் மானிய நிதியாகும். நிதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கமைய, உரிய வருடத்திற்காக ஒதுக்கப்பட்ட மாகாண ரீதியிலான குறித்தொதுக்கிய மானிய நிதியினை பயன்படுத்தும் முறையினைக் காட்டும் வருடாந்த அபிவிருத்தித் திட்டமொன்று அனைத்து மாகாண சபைகளாலும் தயாரிக்கப்படும். அத்திட்டத்தினை நிதி ஆணைக்குழுவிடம் முன்வைத்த பின்னர் மாகாண அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொண்டு தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி ஆணைக்குழுவின் ஒப்புதல் வழங்கப்படுகிறது. இத்திட்டங்கள் தேசிய கொள்கை சட்டகத்துடன் இணங்குமாறு மாகாண நடுத்தர ஆண்டு அபிவிருத்தித் திட்டத்திலுள்ள மாகாண முதன்மை தேவைப்பாடுகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக தயாரிக்கப்படுகிறது. இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், திட்டமதிப்பு மற்றும் பெறுபேறுகளை மதிப்பிடும் செயன்முறை இலகுபடுத்தப்படுத்துவதற்காக இத்திட்டத்தில் உள்ளடங்கும் அனைத்து முதலீட்டிற்கும் பெறுபேறு முறையிலான கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு முறைமையினை பின்பற்றி, அளவிடக்கூடிய வெளியீடு மற்றும் விளைவு வரைவிலக்கணப்படுத்தப்பட்ட குறிகாட்டிகளின் வடிவத்தில் அடையாளம் காணப்பட வேண்டும்.

பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதனை நோக்கமாகக் கொண்டு சமநிலையான பிராந்திய அபிவிருத்தியினை வினைத்திறனாக அடைவதற்கு திறனுள்ள விசேட அபிவிருத்தித் திட்டங்களுக்காக மாகாண ரீதியிலான குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதியின் ஒரு பகுதி ஒதுக்கப்படுகிறது. மற்றும் மூலத்திட்டங்களில் உள்ளடக்கப்படாத அபிவிருத்தித் தேவைகளை பூர்த்திசெய்வதற்கு ஏற்றவாறு அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக நெகிழ்வான நிதியொன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாகாண ரீதியிலான குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதியின் கீழ் 2021 – 2023 கால எல்லைக்குள், மாகாண சபைகளுக்காக பாதிட்டினால் ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு மற்றும் விடுவிக்கப்பட்ட முற்பணத்தொகை மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு ஆகியன பற்றிய விபரங்கள் கீழே அட்டவணை 01 இல் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணை 01: மாகாண ரீதியிலான குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதிக்கான ஒதுக்கீடு மற்றும் விடுவிப்பு (2021-2024)

(ரூ.
மில்லியன்.)

மாகாணம் \ வருடம்	2021			2022			2023			2024
	ஒதுக்கீடு	விடுவிப்பு	%	ஒதுக்கீடு	விடுவிப்பு	%	ஒதுக்கீடு	விடுவிப்பு	%	ஒதுக்கீடு
மேல்	1,256.10	690.86	55	836.00	418.00	50	1,261.00	641.65	51	1,685.00
மத்திய	2,440.62	1,342.34	55	1,040.00	520.00	50	1,889.00	961.15	51	2,743.00
தென்	2,454.41	1,349.93	55	971.00	485.50	50	1,620.00	825.20	51	2,472.00
வட	2,988.81	1,643.85	55	1,243.00	621.50	50	2,190.00	1114.30	51	3,305.00
வடமேல்	2,362.00	1,299.10	55	1,012.00	506.00	50	1,708.00	869.05	51	2,423.00
வடமத்திய	2,670.00	1,468.50	55	1,227.00	613.50	50	1,946.00	990.15	51	2,894.00
ஊவா	2,682.21	1,847.05	69	1,250.00	625.00	50	2,093.00	1064.95	51	3,169.00
சப்ரகமுவ	2,718.52	1,495.19	55	1,132.00	566.00	50	2,037.00	1036.81	51	3,039.00
கிழக்கு	2,719.25	1,495.59	55	1,400.00	700.00	50	2,156.00	1097.05	51	3,270.00
மொத்தம்	22,291.92	12,632.41	57	10,111.00	5,055.50	50	16,900.00	8,600.31	51	25,000.00

மூலம் : தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களம், திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம்

2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்காக ஒவ்வொரு துறைகளுக்கும் ஒதுக்கப்பட்ட மாகாண ரீதியிலான குறித்தொதுக்கிய மானிய நிதியின் அளவு அட்டவணை 02 இல் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணை 02: துறைகளின் அடிப்படையில் ஒதுக்கப்படும் மாகாண ரீதியிலான குறித்தொதுக்கிய மானிய நிதிக்கான ஒதுக்கீடு - 2022 -2024

(ரூ. மில்லியன்.)

துறை	2024		2023		2022	
	தொகை	%	தொகை	%	தொகை	%
சமூக உட்கட்டமைப்பு	9,729	38.916	6,554	38.78	5325.84	52.67
கல்வி	3,890	15.56	2,620	15.5	2,461.62	24.34
மேலைத்தேய மருத்துவம்	3,001	12.004	2,000	11.83	1,920.49	18.99
சுதேச மருத்துவம்	793	3.172	549	3.25	336.29	3.33
விளையாட்டு	263	1.052	175	1.04	77.99	0.77
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு	710	2.84	494	2.92	281.14	2.78
சமூக சேவைகள்	526	2.104	362	2.14	113.62	1.12
சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள்	149	0.596	98	0.58	32.65	0.32
வீடமைப்பு வசதி	222	0.888	154	0.91	56.1	0.55
கூட்டுறவு	83	0.332	51	0.3	13.23	0.13
ஆரம்ப கால குழந்தைப் பருவ வளர்ச்சி	92	0.368	51	0.3	32.71	0.32
பொருளாதார உட்கட்டமைப்பு	13,238	52.952	8,991	53.20	4,282.79	42.36
மாகாண வீதிகள்	4,300	17.2	2,951	17.46	1,759.70	17.4
தோட்ட உட்கட்டமைப்பு	236	0.944	159	0.94	15.66	0.15
போக்குவரத்து	264	1.056	182	1.08	82.93	0.82
காணி	80	0.32	55	0.33	11.98	0.12
விவசாயம்	1,479	5.916	998	5.91	427.66	4.23
கால்நடை	1,004	4.016	679	4.02	291.59	2.88
நன்னீர் மீன்பிடி	309	1.236	209	1.24	75.03	0.74
நீர்ப்பாசனம்	1,697	6.788	1,146	6.78	540.43	5.34
கிராமிய அபிவிருத்தி	463	1.852	318	1.88	91.68	0.91
சிறு தொழில்	424	1.696	290	1.72	141.12	1.4
கிராமப்புற மின்மயமாக்கல்	135	0.54	88	0.52	37.95	0.38
சுற்றுலாத்துறை	418	1.672	283	1.67	107.81	1.07
உள்ளூராட்சி	2,429	9.716	1,633	9.66	699.25	6.92
மொத்தம்	22,967	91.868	15,545	91.98	9,608.63	95.03
நெகிழ்வான தொகையின் கீழான திட்டங்கள்	700	2.8	988	5.85	241.47	2.39
விசேட அபிவிருத்தித் திட்டங்களுக்கான மானியம்	1,333	5.332	367	2.17	261.42	2.59
மொத்தத் தொகை	25,000	100.00	16,900.00	100.00	10,111.52	100.00

2.2.3 பிரமாண அடிப்படையிலான மானிய நிதி (CBG)

பிரமாண அடிப்படையிலான மானிய நிதி பரிந்துரைக்கப்படுவதும் மூலதன செலவினத் தேவைகளுக்கு என்பதோடு, இவ்வறிக்கையின் 3.2 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதிக்காக அடையாளம் காணப்பட்ட 23 விடயங்களுக்கு மேலதிகமாக அக்குறிப்பிட்ட 2 விடயங்கள் அல்லது மேற்பட்ட விடயங்களுக்காக இந்த மானிய நிதி பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதிக்காக தயாரிக்கப்படும் வருடாந்த அபிவிருத்தித் திட்டத்தினை அங்கீகரித்த பின்பு அடையாளம் காணப்படும் வேறு முதன்மையான தேவைகள், குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளால் அவ்வப்போது அடையாளம் காணப்படுகின்ற தேவைகளுக்காகவும் இந்த மானிய நிதி பயன்படுத்தப்படும். இப்பிரமாண அடிப்படையிலான மானிய நிதி மாகாண சபைகளின் தீர்மானங்களுக்கிணங்க பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதனை குறிக்கோளாகக் கொண்டு மக்களின் சமூக- பொருளாதார நிலைமையினை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படலாம். அத்தோடு, இம்மானிய நிதியினை பயன்படுத்துகையில் நிதி ஆணைக்குழுவினால் இதற்காக வெளியிட்டுள்ள வழிகாட்டல்களுக்கமைய செயற்பட வேண்டும்.

2020 – 2024 கால எல்லையில் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான மானிய நிதி மற்றும் திறைசேரியினால் விடுவிக்கப்படும் முற்பணம் தொடர்பிலான விபரங்கள் அட்டவணை 03 இல் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணை 03: பிரமாண அடிப்படையிலான மானிய நிதிக்காக பாதிட்டினால் ஒதுக்கப்பட்ட மானிய நிதி மற்றும் விடுவிக்கப்பட்ட முற்பணத் தொகை - 2020-2024

(ரூ. மில்லியன்.)

மாகாணம்	2020			2021			2022			2023			2024
	ஒதுக்கீடு	விடுவிக்கப்பட்ட பணிமுற்பணம்	%	ஒதுக்கீடு	விடுவிக்கப்பட்ட பணிமுற்பணம்	%	ஒதுக்கீடு	விடுவிக்கப்பட்ட பணிமுற்பணம்	%	ஒதுக்கீடு	விடுவிக்கப்பட்ட பணிமுற்பணம்	%	
மேல்	101.40	101.40	100	392.00	215.60	55	80.00	44.80	56	223.00	111.50	50	371.00
மத்திய	202.60	202.60	100	560.00	308.00	55	190.00	106.40	56	333.00	166.50	50	555.00
தென்	260.80	260.80	100	494.41	271.93	55	125.00	70.00	56	304.00	152.00	50	506.00
வட	253.81	253.81	100	580.82	319.45	55	115.00	64.40	56	386.00	193.00	50	644.00
வடமேல்	155.80	155.80	100	508.00	279.40	55	201.00	112.56	56	301.00	150.50	50	502.00
வடமத்திய	173.30	173.30	100	450.00	247.50	55	190.00	106.40	56	343.00	171.50	50	573.00
ஊவா	194.60	194.60	100	560.48	308.26	55	165.00	92.40	56	369.00	184.50	50	616.00
சப்ரகமுவ	215.20	215.20	100	595.00	327.25	55	85.00	47.60	56	360.00	180.00	50	599.00
கிழக்கு	194.40	194.40	100	511.31	281.22	55	180.00	100.80	56	381.00	190.50	50	634.00
மொத்தம்	1751.91	1751.91	100	4652.02	2558.61	55	1331	745.36	56	3000	1500	50	5000.00

மூலம் : தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களம், திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம்

அத்தியாயம் 3

2025 ஆம் ஆண்டிற்கான மாகாணங்களின் மூலதன மற்றும் மீண்டெழும தேவைகளை மதிப்பீடு செய்தல்

3.1. மாகாண செலவினத் தேவைகளை மதிப்பீடு செய்யும் போது கவனத்திற் கொள்ளப்பட்ட விடயங்கள்

தேசிய பாதீட்டினால் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் மானிய நிதியினை பரிந்துரைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தேவைகள் மதிப்பீட்டின் போது நிதி ஆணைக்குழு பின்வருவனவற்றைக் கருத்திற் கொண்டது.

அ) அரசியலமைப்பு ஆணை, கொள்கை வழிகாட்டல்கள் மற்றும் அமைச்சரவை தீர்மானங்கள் போன்ற ஏனைய பொருத்தமான விடயங்கள்.

ஆ) மாகாண அதிகாரிகளுடனான சந்திப்புக்களின் போதும் பெரும்பாலான மாகாணங்களின் நடுத்தர கால அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அடையாளம் காணப்பட்ட முதன்மை அபிவிருத்தித் தேவைகள்.

இ) 2025 ஆம் ஆண்டிற்காக அரசாங்க மானியங்களைக் கோரி மாகாண சபைகளால் சமர்ப்பிக்கப்பட்ட மூலதன மற்றும் மீண்டெழும செலவினத் தேவைகள் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்காக மாகாண சபைகளுக்கு இதுவரை விடுவிக்கப்பட்ட முற்பணத்தின் அளவு.

ஈ) மாகாணங்களின் சமூக- பொருளாதார நிலை.

உ) ஒப்புரவானதும் சமநிலையானதுமான பிராந்திய அபிவிருத்திக்கான தேவைகள்.

ஊ) உரித்தாளர்களுடன் நடாத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களின் போது எழுந்த விடயங்களும் சில கற்கைகளின் போது கண்டறியப்பட்ட விடயங்களும்.

சமநிலையான பிராந்திய அபிவிருத்திக்காக மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியின் பற்றாக்குறையினைக் கருத்திற் கொண்டு, மாகாண சபைகளுக்கான மூலதன நிதி ஒதுக்கீடு, தேசிய பாதீட்டில் மதிப்பிடப்பட்ட மொத்த மூலதன முதலீட்டில் குறைந்தது 20% ஆக வேண்டுமென நிதி ஆணைக்குழு சமீபத்தைய ஆண்டுகளில் பரிந்துரை செய்துள்ளது. இம் மானிய நிதியினை வழங்கும் போது அதிகாரப் பகிர்வு சட்டகம், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட தேசிய கொள்கைகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள் என்பன கருத்திற் கொள்ளப்பட வேண்டும். தற்போதைய பொருளாதார பின்னடைவு காரணமாக பாதீட்டு நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதில் காணப்படும் வரையறைகளை கருத்திற் கொண்டு, நிரல் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகள் ஆகியவற்றினால் முன்னெடுக்கப்படும் ஒரே மாதிரியான திட்டங்கள் தவிர்க்கப்பட்டு ஒன்றிணைந்த அணுகுமுறையினால் செயற்திட்டங்களுக்கான முன்னுரிமையினை அடையாளம் காண்பது முக்கியமாகும். அதற்கமைய, கடந்த வருடங்களில் நிதி ஆணைக்குழுவினால் அப்போதைய கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு முன்வைத்த பரிந்துரைகளின் படி, பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களுக்கென நிரல் அமைச்சுக்களுக்கு நிதி ஒதுக்குவதற்குப் பதிலாக மாகாண சபைகளுக்கு நேரடியாக அதிக நிதி ஒதுக்கப்படலாம். மாகாண சபைகள் தற்போது விசேட செலவின அலகுகளாக கருதப்படுவதாலும் மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் பிரதம கணக்கீட்டு அதிகாரிகளாக கருதப்படுவதாலும், அவர்கள் பாராளுமன்றத்திற்கு நேரடியாகப் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடி உள்ளதாலும், இந்நிதி மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்தப்படும் என நிதி ஆணைக்குழு நம்பிக்கை கொள்கின்றது.

2025 ஆம் ஆண்டுக்கான பாதிட்டு அழைப்பில், மாகாண சபைகளின் விடயப் பரப்பிற்குட்பட்ட பகிர்தளிக்கப்பட்ட விடயங்களுக்கு நிரல் அமைச்சுக்களால் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் நிதி ஒதுக்கப்படக் கூடாதென அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக , உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பொதுச் செலவின மீளாய்வுக் குழு (PERC) தனது பரிந்துரைகளில் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளது. இப்பரிந்துரைகள் அமைச்சரவையாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், 2025ஆம் ஆண்டுக்கான ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி, மாகாண சபைகளுக்குப் போதிய நிதியை ஒதுக்குவது குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என நிதி ஆணைக்குழு எதிர்பார்க்கின்றது.

3.2. மாகாண சபைகளின் மூலதன செலவினத் தேவைகளை மதிப்பீடு செய்வதற்காக நிதி ஆணைக்குழுவிடம் முன்வைத்தல்

2025 ஆம் ஆண்டுக்கான மூலதனத் தேவைகளை அடையாளம் காண்பதற்காக 2024 பெப்ரவரி 12ஆம் திகதி நிதி ஆணைக்குழு மாகாண சபைகளுக்கான வழிகாட்டல்களை வெளியிட்டது. இவ்வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டு மாகாண சபைகள் தங்களின் வருடாந்த மூலதனத் தேவைகளைத் தயாரித்து, தேசிய வரவு செலவுத் திட்டத்திலிருந்து அரசாங்க மானிய நிதியினைக் கோரி நிதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளன. மாகாண சபைகள் மூலதன நிதித் தேவையினைத் தயாரிக்கும் போது, அரசாங்க அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களின் சட்டகத்திற்கு இணைவாகவும் மாகாணத்தின் தனித்துவமான தேவைகளைக் கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள விரிவான நடுத்தர கால ஒருங்கிணைந்த திட்டத்தினை அடிப்படையாகவும் கொண்டுள்ளது. பல்வேறு நிதி மூலங்களிலிருந்து நிதியீட்டம் செய்வதற்காக நடுத்தர கால திட்டங்களின் இலக்குகள் மற்றும் கால வரையறைகளைக் கருத்திற் கொண்டு வருடாந்த செயற்றிட்டத்தின் செலவினத் தேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி, தேசிய வரவு செலவுத் திட்டத்திலிருந்து மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய வடிவில் பெறும் நிதியைப் பயன்படுத்தி அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தும் நோக்கில் எதிர்வரும் வருடத்திற்குரிய மூலதனச் செலவுத் தேவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாகாண சபைகளாலும் மூலதன நிதித் தேவைகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு சீழ்வரும் துறைகளுக்கு நிதி ஆணைக்குழு நிதி ஒதுக்கீட்டினைப் பரிந்துரைக்கின்றது.

- | | |
|--|--|
| • கல்வி | • கலாச்சார விவகாரங்கள் |
| • மேற்கத்திய மருத்துவம் | • கூட்டுறவு அபிவிருத்தி |
| • சுதேச மருத்துவம் | • ஆரம்ப சிறுவர் பராய அபிவிருத்தி |
| • மாகாண வீதிகள் | • தோட்ட உட்கட்டமைப்பு |
| • நீர்ப்பாசனம் | • போக்குவரத்து |
| • விவசாயம் | • வீடமைப்பு |
| • கால்நடைகள் | • கிராமிய மின்மயமாக்கம் (மாகாண சபை பட்டியலின் விடய எண் 34 இன் எல்லைக்குள்) |
| • நன்னீர் மீள்வளர்ப்பு | • உள்ளூராட்சி |
| • சிறு கைத்தொழில்கள் | • சுற்றுலாத்துறை |
| • விளையாட்டு | • கிராமிய அபிவிருத்தி |
| • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு | • காணி அபிவிருத்தி |
| • சமூக சேவைகள் | |

மேற்குறிப்பிட்ட துறைகளுக்கு மேலதிகமாக அத்துறைகளினால் பூரணப்படுத்தப்படாத அபிவிருத்தித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நெகிழ்வான நிதி மற்றும் விசேட அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக நிதி ஆகியன ஒதுக்கப்படும். மேலும், மாகாண சபைகளினால் செயற்படுத்த வேண்டிய தேவையினைக் கொண்ட பகிர்தளிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான

தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கருத்திட்டங்களுக்காகவும் மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதியின் கீழ் நிதி ஒதுக்கப்படும்.

3.3. 2025 ஆம் ஆண்டுக்கான மூலதனச் செலவினத் தேவைகளை மதிப்பீடு செய்தல்

மாகாண மூலதனத் தேவைகளை அடையாளம் காண்பதற்காக உபயோகிக்கும் முதன்மையான ஆதாரம் யாதெனில் மாகாண சபைகளினால் பஸ்துறை ஒருங்கிணைப்பு அணுகுமுறையினைப் பின்பற்றி விரிவாகத் தயாரிக்கப்பட்ட ஐந்து வருடகால அபிவிருத்தித் திட்டமாகும். அதனடிப்படையில் நடுத்தர கால துறைசார் பெறுபேற்று காலசட்டகத்தினூடாக மாகாண துறைசார் மூலதன செலவினத் தேவைகள் முதன்மையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கௌரவ ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் ஏனைய பொருத்தமான மாகாண அதிகாரிகளிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொண்டு துறைசார் தேவைகளை மதிப்பீடு செய்வதற்கான பொறுப்பானது மாகாண சபைகளின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பொருத்தமான தொழில்நுட்ப அறிவுகொண்ட அதிகாரிகளுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள் மற்றும் இலக்குகள், மாகாணத்தின் தனித்தனி பிராந்தியங்களுக்குள் மற்றும் பிராந்தியங்களுக்கிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்கான தயார்நிலை மற்றும் அவற்றின் செயலாக்கத் தன்மை, நிரல் அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் செயற்படுத்தப்படும் விசேட அபிவிருத்தித் திட்டங்கள், மூலதன முதலீடுகள் தொடர்பில் வெளியிடப்படும் வழிகாட்டல்கள் மற்றும் சுற்றுநிருபங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் வழிகாட்டல்கள், பொருளாதார நெருக்கடியின் பெறுபேறு மற்றும் தாக்கம், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிராமிய உட்கட்டமைப்பு மற்றும் மாகாணங்களின் பௌதீக மற்றும் மனிதவளங்களை வினைத்திறனாக பயன்படுத்துவதன் தேவை தொடர்பில் மேலதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபை மட்டத்தில் பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளின் கீழ் அரச முதலீடுகளின் ஊடாக தனியார் துறையின் வளங்களின் உயர்மட்ட பயன்பாடு ஒரு பிரதான தேவையாகும். அதற்கமைய, மதிப்பிடப்பட்ட மூலதன தேவைகளின் கீழ் பௌதீக உட்கட்டமைப்பு வசதிகளை பழுதுபார்த்தல், தொடர் பணிகளை பூர்த்தி செய்தல் மற்றும் நிறுவன மற்றும் பயனாளிகளின் ஆற்றல் விருத்தி ஆகிய முதன்மை அபிவிருத்தித் தேவைகள் உள்ளடங்கும். புதிய நிர்வாகக் கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படாமை தொடர்பிலான அரச கொள்கைக்கிணங்க புதிய கட்டடங்களின் கட்டுமானப் பணிகளுக்கான ஒதுக்கீடு கோரல் மூலதனத் தேவைகளை மதிப்பீட்டில் உள்ளடக்கப்படவில்லை.

மேற்குறிப்பிட்டவாறு 2025 ஆம் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட மொத்த மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதியின் மொத்த பெறுமதி 147 பில்லியன் ரூபாய் ஆகும். 2024 ஆம் ஆண்டு வரை, மாகாண வருவாய் இலக்கு மொத்த மீண்டெழும் தேவைகளோடு ஈடுசெய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மாகாண சபைகளின் வருமானத்தினை அவற்றின் செலவுகளோடு ஈடுசெய்வது தொடர்பான 2024 ஆம் ஆண்டு பாதீட்டு முன்மொழிவுகளின் ஒப்புதலுக்கு இணங்க, 2025 ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாகாண சபைகள் மூலம் சேகரிக்கப்படும் மொத்த மாகாண வருவாயில் 50% இனை மாத்திரம் மீண்டெவரும் செலவினத்தோடும் எஞ்சிய 50% மூலதன நிதியுடனும் (மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதி) ஈடுசெய்யப்படும். அதற்கமைய, 26.638 பில்லியன் ரூபாயான மொத்த மாகாண வருவாய் இலக்கில் 13.319 பில்லியன் ரூபாய் பரிந்துரைக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதிக்கு (PSDG) ஈடுசெய்வதற்காக முன்மொழியப்படுவதோடு, அதற்கமைய பரிந்துரைக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதி (PSDG) 133.681 பில்லியன் ரூபாய் ஆகும். இம் முன்மொழிவினை எதிர்வரும் ஆண்டுகளிலும் செயற்படுத்த நிதி ஆணைக்குழு பரிந்துரைக்கின்றது.

இம்முன்மொழிவிற்கிணங்க மாகாண வருவாயில் ஈடுசெய்யப்பட வேண்டிய பெறுமானங்கள் ஒவ்வொரு மாகாண சபைகளினதும் வருமானத்தின் அளவிற்கேற்ப ஒன்றுக்கொன்று வித்தியாசப்படும். ஒன்பது மாகாணங்களினதும் வருவாய் இலக்கின் எல்லை 1253.30 மில்லியன்

ரூபாய் தொடக்கம் 9332.74 மில்லியன் ரூபாய் வரையாகும் (பின்னிணைப்பு 01 இணைப் பார்க்கவும்). அதற்கமைய மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதிக்காக ஈடுசெய்ய உத்தேசித்துள்ள வருமான எல்லை 1150 மில்லியன் ரூபாய் தொடக்கம் 1750 மில்லியன் ரூபாய் வரையானது. குறைந்த வருவாய் இலக்கினைக் கொண்ட ஊவா மாகாண சபையின் வருவாயில் 1150 மில்லியன் ரூபாய் அதாவது 91.76% மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதியுடனும் மேல் மாகாண சபை 9332.74 மில்லியன் ரூபாய் வருமானத்தினை சேகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, அதில் மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதித் தொகைக்காக 1750 மில்லியன் ரூபாய் அதாவது 18.75% ஈடுசெய்யப்படும்.

இதற்கு மேலதிகமாக, 2025 ஆம் ஆண்டுக்காக 18.0 பில்லியன் ரூபாய் பிரமாண அடிப்படையிலான மானிய நிதியினை (அறிக்கையின் 2.2.3. இணைப் பார்க்கவும்) வழங்குவதற்கு நிதி ஆணைக்குழு பரிந்துரைக்கின்றது. கடந்த சில ஆண்டுகளாக அதிக வருவாய் சேகரிப்பினை ஊக்குவிப்பதற்காக மாகாண சபைகளுக்கு குறிப்பிட்ட தொகையினை வருவாய் செயற் திறன் மானிய நிதியாக ஒதுக்குமாறு நிதி ஆணைக்குழுவினால் அரசிற்கு பரிந்துரைத்த போதிலும் பொது திறைசேரியினால் அவ்வாறான நிதி ஒதுக்கப்படவில்லை. ஆகையால், 2025 ஆம் ஆண்டில் மாகாணங்களின் மூலதன தேவையினை பூர்த்தி செய்துகொள்வதற்காக மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதி (PSDG) மற்றும் பிரமாண அடிப்படையிலான மானிய நிதி (CBG) மாத்திரம் பரிந்துரைக்கப்படுகிறது.

3.4. 2025 ஆம் ஆண்டுக்கான திரள் மானிய நிதி மதிப்பீடு

நிதி ஆணைக்குழுவினால் 2024 பெப்ரவரி 12ஆந் திகதி வெளியிடப்பட்ட மீண்டுவரும் வரவுசெலவுத்திட்ட வழிகாட்டல்களுக்கிணங்க மாகாண சபைகளினால் முன்வைக்கப்பட்ட தமது கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர் மாகாணங்களின் மீண்டெழும் தேவைகள் மதிப்பிடப்பட்டதோடு, அதன் பின்னர் பொது திறைசேரியினதும் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் மாகாண அதிகாரிகளுடன் வரவு செலவுத்திட்ட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது.

2025 ஆம் ஆண்டுக்கான மீண்டெழும் தேவைகளின் மதிப்பீடு பின்வருவனவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

01. முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் 31.03.2024 இற்கு அங்கீகரிக்கப்பட்ட மொத்த மாகாண ஆளணி இம்மதிப்பீட்டிற்கான முதன்மை அடிப்படையாக இருந்தபோதிலும், வரவு செலவு மதிப்பீடுகளுக்காக உள்ளடக்கப்பட்டுள்ள மொத்த ஆளணியானது அங்கீகரிக்கப்பட்ட ஆளணியிலும் அதிகமான சந்தர்ப்பங்கள் உண்டு. சில மாகாண சபை நிறுவனங்களின் ஆளணியானது முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அளவையும் விட அதிகமாக இருப்பது அதற்குக் காரணமாகும். முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளிலுள்ள ஆளணி மற்றும் அங்கீகாரத்தினை எதிர்பார்த்துள்ள பதவிகளிலுள்ள ஆளணியின் தனிப்பட்ட ஊதியங்களுக்கு மாத்திரம் செலவினம் மதிப்பிடப்பட்டு பரிந்துரை வழங்கப்படுகிறது.
02. மாகாண அதிகாரிகள் மற்றும் பொது திறைசேரியின் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவுத்திட்ட கலந்துரையாடல்களின் போது முக்கியமாக சுகாதாரம், சுதேச வைத்தியம், கல்வி போன்ற துறைகளுக்கு நிரல் அமைச்சுக்களால் மாகாண சபைகளில் ஏற்கனவே இணைக்கப்பட்ட ஆளணியினருக்காக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியினைப் பெறுவதில் நடைமுறை தாமதங்கள் ஏற்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உரிய அமைச்சுக்களின் மூலம் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியினை எதிர்பார்த்து வழங்கப்பட்ட மாகாண சபை பதவியணி இணைப்புக் கடிதங்களை வரவு செலவு மதிப்பீட்டின் போது தற்காலிகமாக ஏற்றுக் கொள்ள நிதி ஆணைக்குழு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

03. ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளின் பிரகாரம், மாகாண சபைகளுக்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட பணியாளர்களுக்கான தனிப்பட்ட ஊதியச் செலவுகள் மதிப்பிடப்பட்டுள்ளன.
04. 2024 இல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மதிப்பீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
05. அரசாங்கத்தின் முன்னுரிமை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள தொழிலற்ற பட்டதாரிகள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரத்திற்குட்பட்டு ஏற்கனவே நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிதி ஏற்பாடு, மாகாண அரச சேவையில் மிகைப் பதவியணிக்கான தேவையாக மதிப்பிடப்பட்டுள்ளது.
06. உண்மை ஊழியர்களின் தலைக்குரிய செலவினம் மற்றும் அண்மைக்கால உண்மையான செலவின அமைப்பினைக் கருத்திற்கொண்டு 2025 ஆம் ஆண்டிற்கான மேலதிக நேர மற்றும் விடுமுறை நாள் கொடுப்பனவுகளுக்கான தேவையானது மதிப்பிடப்பட்டது. (கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் மாகாணங்களின் மேலதிக நேர மற்றும் விடுமுறை நாள் கொடுப்பனவுகளுக்கான கோரிக்கைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன).
07. உள்ளூர்திகார சபைகளின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கையின் சம்பளம் மற்றும் உள்ளூர்திகார சபை உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுத் தொகைக்காகவும் மதிப்பிடப்பட்ட தொகையான 39,700,810,000 ரூபாய் தனிப்பட்ட ஊதியங்களின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2024 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் பிரகாரம் மாநகர சபைகளின் சுய நிதியீட்டலை ஊக்குவிப்பதற்காக மாநகர சபைகளுக்கான சம்பள மீளளிப்பிலிருந்து 20% இனை வருடாந்தம் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்தினால் முன்மொழியப்பட்டவாறு ஏனைய மீண்டெழும் செலவினங்களைத் தவிர்த்து அனைத்து மாநகர சபைகளினதும் தனிப்பட்ட ஊதியங்களிலிருந்து 20% மாத்திரம் குறைப்பதன் பின்னர் இம் மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது.
08. நிதி ஆணைக்குழு 2018.04.25 தினத்தன்று மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய, மூன்று மாகாண நியதிச்சட்ட நிறுவனங்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள தொழிற்பாடுகளினது முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு அந்நிறுவனங்களின் பதவியணிக்கு மாத்திரம் சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பரிந்துரை செய்வதோடு, அதற்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை மற்றும் ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்தி அதிகார சபை ஆகியன உள்ளடங்கும்.
09. பராமரிப்புத் தேவைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக பொதுப் பராமரிப்பு வழமைபோல் ஏனைய மீண்டெழும் செலவினங்களின் கீழ் உள்ளடக்கப்படாது தனித்தனியாக மதிப்பிடப்பட்டுள்ளது. வீதிகள், நீர்ப்பாசன உட்கட்டமைப்பு மற்றும் குறிப்பாக கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் ஏனைய துறைகளின் கட்டடங்களும் கட்டுமானங்களினதும் பராமரிப்பு உட்பட மாகாண சொத்துக்களை புதுப்பிப்பதற்காகவும் புனர்நிர்மாணத்திற்காகவும் அத்தியாவசிய மற்றும் தீர்க்கமான தேவைகளை அடிப்படையில் ஏனைய துறைகளுடன் தொடர்புடைய உள்ளிட்ட அத்தியாவசிய மற்றும் முக்கியமான தேவைகளின் அடிப்படையில்

சொத்துப்பராமரிப்பு கருத்திற் கொள்ளப்பட்டதுடன், அதன் தேவை 25 பில்லியன் ரூபாய்க்கு உட்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

10. கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய துறைகளுக்கான சம்பள நிலுவை 2,289,814,000 ரூபாய் ஆகும்.
11. ஏனைய மீண்டெழும் செலவினங்களுள் விசேட தேவை கொண்ட சிறுவர், மற்றும் முதியோர் பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் புற்றுநோய், சிறுநீரக, காச நோயாளிகளுக்கான மதிப்பிடப்பட்ட சமூகநலன் செலவினம் உள்ளடங்குகிறது.
12. எதிர்பாரா நிகழ்வுகளுக்கான 2,740,661,000 ரூபாய் நிதியும் எமது பரிந்துரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
13. மாகாண சபைகளுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வினைத் தீர்ப்பதற்காக 2025ஆம் ஆண்டிற்கான முற்பண 'பி' கணக்கிற்காக 5,532,639,000 ரூபாய் நிதிக்கோரிக்கையும் எமது பரிந்துரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான மாகாண மீண்டெழும் தேவை 591,403,057 மில்லியன் ரூபாய் ஆகும்.

அட்டவணை 04: மாகாண அடிப்படையில் 2025ஆம் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட மீண்டெழும் தேவைகள்

இணைப்பு IV

(ரூ.000)

மாகாணம்	31.03.2024 தினத்திலுள்ளவாறு முகாமைத்துவ செவைகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மாகாண ஆளணி	தனிப்பட்ட ஊதியங்கள்	தனிப்பட்ட ஊதியத்தில் மாகாணத்தின் பங்கு	ஏனைய மீண்டெழும் செலவினம்	ஏனைய மீண்டெழும் செலவினத்தில் மாகாணத்தின் பங்கு	மொத்த மீண்டெழும் செலவினம்	மொத்த மீண்டெழும் செலவினத்தில் மாகாணத்தின் பங்கு
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7) = (3) + (5)	(8)
மேல்	64,799	74,895,873	16.90	32,418,107	23.14	107,313,980	18.4
மத்திய	53,672	59,960,327	13.53	17,365,089	12.40	77,325,416	13.26
தென்	48,208	52,986,121	11.96	16,013,226	11.43	68,999,347	11.83
வட	37,055	38,822,016	8.76	12,276,028	8.76	51,098,044	8.76
வடமேல்	50,484	55,589,253	12.55	13,957,642	9.96	69,546,895	11.93
வடமத்திய	30,633	32,334,126	7.30	11,054,220	7.89	43,388,346	7.44
ஊவா	35,474	37,683,595	8.51	9,990,928	7.13	47,674,523	8.18
சப்ரகமுவ	40,733	45,849,942	10.35	12,879,592	9.20	58,729,534	10.07
கிழக்கு	39,771	44,939,353	10.14	14,114,319	10.08	59,053,672	10.13
மொத்தம்	400,829	443,060,606	100	140,069,151	100	583,129,757	100.00

சேர்க்கவும்-	எதிர்பாரா நிகழ்வுகளுக்கான நிதியம் - 2025	2,740,661
	முற்பண பி கணக்கிற்கான கோரிக்கை - 2025	5,532,639
	மதிப்பிடப்பட்ட மொத்த மீண்டெழும் தேவைகள்	591,403,057

குறிப்பு: நிரல் 3 - உண்மை ஊழியர் எண்ணிக்கை மற்றும் வெற்றிடங்களுக்கான தனிப்பட்ட ஊதியங்கள், நிரல் அமைச்சுக்களுக்கான இணைப்புக்கள் மற்றும் சம்பள நிலுவைகள் இதில் அடங்கும்.

நிரல் 5 - உள்ளூர்திகார சபைகளுக்கான மாற்றல்கள், பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித் திட்டத்திற்கான செலவுகள், மாகாண நியதிச்சட்ட நிறுவனங்களுக்கான தனிப்பட்ட ஊதியங்கள் (மேலே 09 இல் உள்ளவாறு) ஆகியன உள்ளடங்குவதோடு உள்ளூர்திகார சபைகளுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்ற தண்டப்பணங்கள் நீக்கப்பட்டுள்ளது.

3.5. மாகாண வருமானம்

மாகாண சபைகளின் வருமானம் இரண்டு முக்கிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது.

I) மாகாண சபைகளுக்கு பகிர்தளிக்கப்பட்டுள்ள வருமான மூலங்களிலிருந்து திரட்டப்படும் வருமானம்

மாகாண சபைகளுக்கு பகிர்தளிக்கப்பட்டுள்ள வருமான மூலங்கள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் ஒன்பதாவது அட்டவணையின் நிரல் 1 இல் 36.1 முதல் 36.20 வரையான பகுதியில் காட்டப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன வருமான அனுமதிப்பத்திரத்திற்கான கட்டணம், மதுபான விற்பனை அனுமதிப்பத்திர வரி, முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்ற தண்டப்பணம் ஆகியன மாகாண சபைகளின் முக்கிய வருவாய் மூலங்களாகும். இவற்றில், முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்ற தண்டப்பணம் சட்டபூர்வமாக உள்ளூர்திகார சபைகளுக்கு மாற்றப்படவுள்ளன.

இல:01/2010 அரசு நிதிக் கொள்கை சுற்றறிக்கையினால் 2011 ஜனவரி 1 ஆந்திகதி முதல் விற்பனை புரள்வு வரி (BTT) ரத்துசெய்யப்பட்டதன் பின்னர், மாகாண வருவாயின் வரித்தளம் குறைவடைந்துள்ளதோடு, அரசாங்க வருமானத்தை மாற்றுவது கரிசனை காட்ட வேண்டிய விடயமாக அமைந்துள்ளது.

II) அரசாங்க வருமான மாற்றல்கள்

2011 ஜனவரி 01ஆந்திகதி முதல் விற்பனை புரள்வு வரி ரத்துசெய்யப்பட்டதன் விளைவாக மாகாண வருமானம் பெருமளவில் குறைந்தது. 2010 டிசம்பர் 29 ஆந்திகதி திறைசேரியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட இல:01/2010 அரசு நிதிக் கொள்கை சுற்றறிக்கையினால் தேசிய வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட விசேட வருமான பகிர்வு முறையொன்றினூடாக இவ்வருமானக் குறையானது குறைநிரப்பப்பட்டது. அதற்காக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம், சுங்கப் பணிப்பாளர் நாயகம் மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் போன்ற தேசிய மட்ட நிறுவனங்களால் திரட்டப்பட்ட வருமானம், 2011 ஜனவரி 10ஆந்திகதி முதல் அமுலுக்கு வருமாறு கீழ்வரும் அடிப்படையில் மாகாணங்களுக்கு பொறுப்பளிக்கப்பட வேண்டும்.

அதன்படி, முத்திரைத் தீர்வையிலிருந்து 100% மும், வாகன பதிவுக்கட்டணத்திலிருந்து 70% மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியிலிருந்து (NBT) 33 1/3% மும் மாகாண சபைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதுடன் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி 2019 ஆண்டு முதல் ரத்துசெய்யப்பட்டது.

அரசாங்க வருமான மாற்றல் பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மாகாண சபைகளுக்கு கிடைக்கும் வருமானம் துரிதமாக உயர்ந்தது. எனினும், 2019 இல் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ரத்துசெய்யப்பட்டதன் விளைவாக மாகாண வருவாயில் மீண்டும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டது. நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த தீர்மானத்தின் பயனாக, கடந்த காலத்தில் மோட்டார் வாகன வருமான அனுமதிப்பத்திர கட்டணம் மற்றும் மதுபான விற்பனை அனுமதிப்பத்திர வரி ஆகியவற்றை அதிகரித்ததன் மூலம் மாகாண வருவாய் அதிகரிக்கப்பட்டது.

நிதி ஆணைக்குழு, மாகாணங்களின் பகிர்தளிக்கப்பட்ட வருவாய் மூலங்களான, முத்திரைத் தீர்வை, நீதிமன்ற தண்டப்பணம், மோட்டார் வாகன வருடாந்த அனுமதிப்பத்திர கட்டணம், உள்நாட்டுத் தீர்வை மற்றும் பிற வருமானங்களுக்கு வருவாய் இலக்குகளை நிர்ணயிக்கின்றது. 2010 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க அரசு நிதிக் கொள்கை சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களுக்கமைய அரசாங்கத்தினால் சேகரித்த வருமானத்திலிருந்து மாகாணங்களுக்கு மாற்றப்பட வேண்டிய தொகை அரசு நிதிக் கொள்கை திணைக்களத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. மாகாண சபைகளுக்கான திரள் மானிய நிதியினைத் தீர்மானிக்கும் போது, பொது திறைசேரியினால் நீண்ட காலமாக மாகாணத்தின் எதிர்பார்க்கப்படும் வருமானம் மொத்த மீண்டுவரும் செலவினத்

தேவையிலிருந்து குறைக்கப்படுகிறது. நிதி ஆணைக்குழுவினால் எதிர்வரும் வருடத்திற்கான மாகாண வருமான இலக்குகளை நிர்ணயிக்கும் போது மாகாண அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும் வருடாந்த வருமான சேகரிப்பு தொடர்பான மதிப்பீட்டுடன் அவர்களின் கடந்தகால வருமான சேகரிப்பு செயலாற்றுகை ஒப்பிடப்படுகிறது.

அதன்படி, முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்ற தண்டப்பணம் உள்ளிட்ட 2025 ஆம் ஆண்டுக்கான எதிர்பார்க்கப்படும் வருமானம், 67,158 மில்லியன் ரூபாய் ஆகும். உரிய உள்ளூர்திகார சபைகளுக்கு மாற்றவுள்ள முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்ற தண்டப்பணம் தவிர்த்த 2025 ஆம் ஆண்டுக்கான எதிர்பார்க்கப்படும் வருமானம், 26,638 மில்லியன் ரூபாய் ஆகும். மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள மூலங்களின் கீழ் 2025 ஆம் ஆண்டுக்கான எதிர்பார்க்கப்படும் வருமானம் அட்டவணை 05 இல் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணை 05: 2025 ஆம் ஆண்டில் மாகாண சபைகளின் வருமான இலக்கு

மாகாணம்	மதுபானம் மீதான அனுமதிப் பத்திர கட்டணம்	மோட்டார் வாகன வருமான அனுமதிப் பத்திரக் கட்டணம்	முத்திரைத் தீர்வை	நீதிமன்ற அபராதங்கள்	முத்திரைத் தீர்வையில் மா.சபைகளினால் தக்கவைக்க எதிர்பார்க்கும் தொகை	நீதிமன்ற அபராதங்களில் மாகாண சபைகளினால் தக்கவைக்க எதிர்பார்க்கும்	* ஏனையவை	மொத்தம் (முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்ற தண்டப்பணம் நீங்கலாக)	மொத்தம் (முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்ற தண்டப்பணம் உள்ளடங்கலாக)
மேல்	1,054,004	4,950,000	22,500,000	2,100,000	-	-	3,328,736	9,332,740	33,932,740
மத்திய	425,000	1,450,000	2,100,000	140,000	-	-	800,000	2,675,000	4,915,000
தென்	220,000	1,800,000	3,000,000	700,000	-	-	950,000	2,970,000	6,670,000
வட	60,000	600,000	1,800,000	500,000	-	-	800,000	1,460,000	3,760,000
வடமேல்	160,000	1,900,000	2,920,000	425,000	84,000	-	1,800,000	3,944,000	7,289,000
வடமத்திய	90,000	900,000	290,000	650,000	-	-	870,000	1,860,000	2,800,000
ஊவா	150,000	700,000	500,000	250,000	3,000	300	400,000	1,253,300	2,003,300
சப்ரகமுவ	140,000	1,100,000	1,200,000	320,000	-	-	600,000	1,840,000	3,360,000
கிழக்கு	90,000	810,000	725,000	400,000	8,000	5,000	390,000	1,303,000	2,428,000
மொத்தம்	2,389,004	14,210,000	35,035,000	5,485,000	95,000	5,300	9,938,736	26,638,040	67,158,040

*வாடகை, வட்டி, பரிட்சைக் கட்டணம், மூலதன சொத்து விற்பனை, பந்தய வரி என்பன ஏனையவற்றில் உள்ளடங்கும்.

2025 ஆம் ஆண்டுக்கான மொத்த வருமானத்திலிருந்து உள்ளூர்திகார சபைகளுக்கு மாற்றுவதற்காக மதிப்பிடப்பட்ட முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்ற தண்டப்பணத் தொகை 40,520 மில்லியன் ரூபாய் ஆகும். உள்ளூர்திகார சபைகளுக்கு மாற்றப்படும் முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்ற தண்டப்பணத் தொகை மாகாணங்களின் அடிப்படையில் அட்டவணை 06 இல் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணை 06: 2025 ஆம் ஆண்டில் உள்ளூர்திகார சபைகளுக்கு மாற்றுவதற்காக மதிப்பிடப்பட்ட முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்ற தண்டப்பணம் ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டுள்ள இலக்குகள்

ரூபாய்'000				
மாகாணம்	முத்திரைத் தீர்வை	நீதிமன்ற தண்டப்பணம்	மொத்தம்	மாகாணத்தின் பங்கு (%)
மேல்	22,500,000	2,100,000	24,600,000	60.71
மத்திய	2,100,000	140,000	2,240,000	5.53
தென்	3,000,000	700,000	3,700,000	9.13
வட	1,800,000	500,000	2,300,000	5.68
வடமேல்	2,920,000	425,000	3,345,000	8.26
வடமத்திய	290,000	650,000	940,000	2.32
ஊவா	500,000	250,000	750,000	1.85
சப்ரகமுவ	1,200,000	320,000	1,520,000	3.75
கிழக்கு	725,000	400,000	1,125,000	2.78
மொத்தம்	35,035,000	5,485,000	40,520,000	100.00

அட்டவணை 07: மாகாண செலவினம் மற்றும் வருமான கிடைப்புக்கள் (2016-2023)

(ரூ. மில்லியன்)					
வருடம்	மொத்த செலவினம்	முத்திரைத் தீர்வை நீதிமன்ற தண்டப்பணம் நீங்கலாக வருமான சேகரிப்பு	அரசாங்க வருவாய் மாற்றல்கள்	*மாகாணத்தின் மொத்த வருமானம்	மாகாண செலவினத்தின் % ஆக வருமானம்
1	2	3	4	5=(3+4)	6=(5/2)
2016	257,734	16,396	38,267	54,663	21
2017	264,158	17,425	42,491	59,916	23
2018	281,543	18,201	45,267	63,468	23
2019	303,740	18,928	47,070	65,998	22
2020	326,418	16,767	11,240	28,007	9
2021	342,023	18,012	10,500	28,512	8
2022	400,165	24,800	10,189	34,989	9
2023	431,014	34,752	11,737	46,489	11

குறிப்பு: * முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்ற தண்டப்பணம் நீங்கலாக (உள்ளூர்திகார சபைகளுக்கு மாற்ற வேண்டிய)

அதேபோல் மாகாண சபைகள் மற்றும் உள்ளூர்திகார சபைகளினால் வரித்திருத்தங்கள் மேற்கொள்ளப்படக் கூடாதென ஜனாதிபதியின் செயலாளர் 2020.02.19 ஆம் திகதியிட்ட கடிதத்தினால் வழங்கிய அறிவுறுத்தல்கள் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. மேல் மாகாணம் தவிர ஏனைய 8 மாகாணங்கள் தொடர்பில் எடுத்துக்கொண்டால் அவற்றின் வருமானம் அவற்றின் செலவினத்தின் 6%ற்கு மாத்திரமே போதுமானது. ஆகையால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் வருவாய் ஈட்டும் திறனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது முன்னுரிமையான தேவையாகும்.

மேலும், பல வருவாய் மூலங்கள் நீண்டகாலமாக திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாது நடைமுறையிலுள்ளன. இந்நிலைமை மாகாண சபைகள் வருவாய் பெற்றுக்கொள்ளாமைக்கான காரணமாக உள்ளது. மேலும் நிரல் அமைச்சுக்களால் மாகாண சபைகளுக்கு சில வருமானங்கள் முறையாக மாற்றப்படாமையும் வருமானம் குறைவதற்கான காரணமாக அமைந்துள்ளது.

2018 – 2023 காலப்பகுதிக்குள் மாகாண வருமான சேகரிப்பிற்கும் இலக்குகளிற்கும் இடையிலான ஒப்பீடு கீழே காட்டப்பட்டுள்ளது.

அட்டவணை 08: மாகாண வருமான விடயங்கள் தொடர்பான வருமான இலக்குகள் மற்றும் வருமான சேகரிப்பு (2018-2023)

(ரூ.மில்லியன்)																		
மாகாணம்	2018			2019			2020			2021			2022			2023		
	இலக்கு	சேகரிப்பு	%	இலக்கு	சேகரிப்பு	%	இலக்கு	சேகரிப்பு	%	இலக்கு	சேகரிப்பு	%	இலக்கு	சேகரிப்பு	%	இலக்கு	சேகரிப்பு	%
மேல்	23,725	25,449	107	26,385	21,987	83	26,750	19,521	73	25,400	28,285	111	23,175	35,295	152	27,806	37,607	135
மத்திய	3,492	3,860	111	4,078	3,677	90	4,195	3,304	79	4,650	3,953	85	3,940	4,615	117	4,375	4,599	105
தென்	4,010	4,379	109	4,366	4,580	105	4,550	4,359	96	4,846	5,304	109	4,037	5,954	147	4,883	6,973	143
வட	1,220	1,784	146	1,580	1,990	126	1,860	2,074	112	2,135	2,313	108	2,345	2,948	126	2,499	3,839	154
வடமேல்	4,340	4,417	102	4,707	4,678	99	4,970	4,438	89	5,110	5,825	114	5,252	7,012	134	5,340	9,143	171
வடமத்திய	1,490	1,674	112	1,541	1,691	110	1,826	1,904	104	1,951	1,888	97	1,812	2,180	120	1,955	2,914	149
ஊவா	1,570	1,472	94	1,495	1,389	93	1,605	1,416	88	1,640	1,604	98	1,629	1,760	108	1,500	2,032	135
சப்ரகமுவ	2,245	1,734	77	2,195	2,720	124	2,275	2,350	103	2,500	2,508	100	2,477	2,810	113	2,535	4,046	160
கிழக்கு	1,520	1,585	104	1,640	1,523	93	1,725	1,637	95	1,780	1,770	99	1,752	2,057	117	1,870	2,813	150
மொத்தம்	43,612	46,354	106	47,987	44,235	92	49,756	41,003	82	50,012	53,450	107	46,419	64,631	139	52,763	73,966	140

குறிப்பு: முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்ற தண்டப்பணம் உள்ளடங்கலாக வருமான சேகரிப்பு மற்றும் இலக்குகள்

அரசாங்க வருமானத்திலிருந்து மாகாண சபைகளுக்கான மாற்றல்கள் தொடர்பான பெறுமதிகள் அரச நிதிக்கொள்கைத் திணைக்களத்தினால் மதிப்பிடப்படுகிறது. அப்பெறுமதிகள் இம்மதிப்பீட்டின் போது கருத்திற்கொள்ளப்பட்டுள்ளது. அவ் வருமான இலக்குகள் மற்றும் அவ் வருமானங்களை மாகாண சபைகளுக்கு மாற்றுவது தொடர்பான விபரங்கள் கீழே அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. அதற்கேற்ப, மாகாண வருமானத்தின் பங்கு முழுமையாக மாகாண சபைகளுக்கு மாற்றப்படவில்லை என்பதனை அட்டவணை 09 தெளிவாகக் காட்டுகின்றது.

அட்டவணை 09: திறைசேரியிலிருந்து வருமானங்களை மாகாண சபைகளுக்கு மாற்றுதல் - இலக்குகள் மற்றும் விடுவிக்கப்பட்ட தொகை

மாகாணம்	2018			2019			2020			2021			2022			2023		
	இலக்கு	விடுவிப்பு	%	இலக்கு	விடுவிப்பு	%	இலக்கு	விடுவிப்பு	%	இலக்கு	விடுவிப்பு	%	இலக்கு	விடுவிப்பு	%	இலக்கு	விடுவிப்பு	%
மேல்	26,400	21,659	82	30,624	22,936	75	30,624	4,916	16	6,720	5,001	74	6,720	4,734	70	6,000	5,680	95
மத்திய	4,950	4,062	82	5,742	4,159	72	5,742	1,137	20	1,260	952	76	1,260	897	71	1,125	1,093	97
தென்	4,950	4,115	83	5,742	4,175	73	5,742	1,133	20	1,260	951	75	1,260	893	71	1,125	1,074	95
வட	2,750	2,222	81	3,190	2,387	75	3,190	517	16	700	513	73	700	531	76	625	540	86
வடமேல்	4,950	4,136	84	5,742	4,200	73	5,742	1,180	21	1,260	954	76	1,260	1,096	87	1,125	998	89
வடமத்திய	2,750	2,287	83	3,190	2,188	69	3,190	638	20	700	538	77	700	500	71	625	600	96
ஊவா	2,750	2,236	81	3,190	2,290	72	3,190	609	19	700	522	75	700	493	70	625	586	94
சப்ரகமுவ	2,750	2,296	83	3,190	2,336	73	3,190	580	18	700	536	77	700	504	72	625	617	99
கிழக்கு	2,750	2,254	82	3,190	2,399	75	3,190	530	17	700	533	76	700	539	77	625	549	88
மொத்தம்	55,000	45,267	82	63,800	47,070	74	63,800	11,240	18	14,000	10,500	75	14,000	10,187	73	12,500	11,737	94

மூலம்: அரசு நிதித் தொகைகள் திணைக்களத்தின் அறிக்கைகள் மற்றும் மாகாண வருமான சேகரிப்பு அறிக்கைகள்

அத்தியாயம் 4

2025 ஆம் ஆண்டுக்கான அரசு மானிய நிதியை மாகாண சபைகளுக்கிடையே பகிர்ந்தளிப்பதற்கான பரிந்துரைகள்

4.1. மூலதன மானிய நிதியினை மாகாணங்களுக்கிடையே பகிர்ந்தளிப்பதற்கான பரிந்துரை

அரசியலமைப்பின் உறுப்புரை 154(4) இற்கிணங்க, மாகாண சபைகளின் செலவிற்காக அரசாங்கத்தினால் வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதிப்பகிர்வு தொடர்பான கொள்கைகள் உள்ளடங்கிய பரிந்துரைகளை, நாட்டில் சமநிலையான பிராந்திய அபிவிருத்தியினை அடைவதனைக் குறிக்கோளாகக் கொண்டு கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு முன்வைப்பதற்காக தயாரிக்கும் பொறுப்பு நிதி ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளைத் தாழ்த்தும் மூலமாக சமநிலையான பிராந்திய அபிவிருத்தியினை விரைவுபடுத்தும் நோக்கில் இவ் ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. மாகாணங்களுக்கிடையே உள்ள சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கருத்திற் கொண்டு, பின்தங்கிய மாகாணங்களுக்கு முன்னுரிமை அளிப்பதே இதன் நோக்கமாகும். மாகாண சபைகளுக்கான நிதிப்பகிர்வு உயரிய விஞ்ஞான முறையினைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படினும், அடையவேண்டிய சமநிலையான பிராந்திய அபிவிருத்தியினை எட்டுவது இரு காரணிகளினால் கடினமாக்கப்பட்டுள்ளது. இவற்றுள் முதலாவது காரணம், மிகவும் அர்த்தமுள்ள வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாகாண சபைகளுக்காக வழங்கப்படும் நிதி ஆதாரத்தின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளமை ஆகும். பெரிய அளவிலான முதலீடுகளை மேற்கொள்ளும் நிரல் அமைச்சுக்கள் மற்றும் தேசிய முகவரகங்கள், இவ்வத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளது போன்ற தெளிவான அறிவார்ந்த முறையினாலான சூத்திரத்தினைப் பயன்படுத்தாது இந்நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்வதற்கான மாகாணங்கள் அல்லது பிரதேசங்களை முடிவு செய்வது இரண்டாவது பிரச்சனையாகும். இவ்வறிக்கையின் ஐந்தாம் அத்தியாயத்தின் (1) கீழ் இது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அத்தகைய கொள்கைகளை கட்டமைக்கும் போது பயன்படுத்த வேண்டிய கீழ்வரும் மாறிகள் அரசியலமைப்பில் குறித்துக் காட்டப்பட்டுள்ளன.

(அ) ஒவ்வொரு மாகாணத்தினதும் சனத்தொகை

ஆ) ஒவ்வொரு மாகாணத்தினதும் தலைக்குரிய வருமானம்

இ) பொருளாதார மற்றும் சமூக சமத்துவமின்மைகளைப் படிப்படியாகக் குறைப்பதற்கான தேவை : அத்துடன்

ஈ) ஒவ்வொரு மாகாணத்தினதும் தலைக்குரிய வருமானத்திற்கும், மாகாணங்களுக்கிடையிலான அதியுயர் தலைக்குரிய வருமானத்திற்குமிடையேயான வித்தியாசத்தைப் படிப்படியாகக் குறைப்பதற்கான தேவை.

அரசியலமைப்பின் தேவையைக் கருத்திற் கொண்டு, நிதி ஆணைக்குழு, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து கூடுதலான மாறிகளைப் பயன்படுத்தி வருடாந்தம் தேசிய வரவு செலவுத்திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் மூலதன மானிய நிதியினை மாகாணங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்காக அறிவார்ந்த முறையில் மாகாணங்களுக்கிடையே பகிர்வதற்காக புள்ளிவிபரவியல் சூத்திரமொன்றினை மேம்படுத்தியுள்ளது. அதன்படி, 2024 வரை, இச்சூத்திரத்தினை மேம்படுத்துவதற்காக பின்வரும் மாறிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன;

- i. நடு ஆண்டில் மாகாணத்தின் சனத்தொகை
- ii. மாகாணத்தின் நிலப்பரப்பு
- iii. மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தி

- iv. மாகாணத்தின் சராசரி மாதாந்த தனிநபர் வருமானம்
- v. மாகாணத்தில் விஞ்ஞான பிரிவில் பல்கலைக்கழக நுழைவிற்கு தகுதி பெற்றவர்களின் சதவீதம்
- vi. மாகாணத்திலுள்ள வறியவர்களின் எண்ணிக்கை
- vii. மாகாணத்தில் ஒரு மருத்துவ அதிகாரிக்கு உள்ள நபர்களின் எண்ணிக்கை

நிதி ஆணைக்குழு எல்லா சந்தர்ப்பங்களிலும் நியாயமான நிதிப்பகிர்வினை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு மாகாணத்தினதும் தற்போதைய சமூக பொருளாதார நிலையினை கருத்திற்கொள்கிறது. அதன்படி சூத்திரத்தினை கட்டமைப்பதற்கான புதிய மாறிகள் அடையாளம் காணப்படுகின்றன. தற்போது, இலங்கை முழுவதும் சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக காணப்படுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்நிலைமை நாட்டின் முதன்மை கொள்கைக் கரிசனையாக மாறியுள்ளது. சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு குடும்பத்தின் சமூக பொருளாதார நிலைமையுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுவதாலும் மாகாணங்களின் சமூக பொருளாதார நிலைமையுடன் நெருங்கிய தொடர்புடையதாலும் மாகாண மட்டத்தில் சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டின் அளவுகளையும் நிதிப்பகிர்வு சூத்திரத்தினை மேம்படுத்தும் போது இணைத்துக்கொள்வது மிக முக்கியமானதாகக் காணப்படுகிறது. சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டினை குறைப்பதற்காக தலையிடும் முக்கியத் தேவையினைக் கருத்திற்கொண்டு, 2023 ஆம் ஆண்டு முதல் பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் மாகாண சபைகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்கிறது.

புள்ளிவிபர சூத்திரமொன்றினை உருவாக்கும் போது, ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள அபிவிருத்தி நோக்கத்திற்காக காணப்படும் நிலப்பிரதேசங்களைப் பற்றிய (காடுகள், ஒதுக்குக் காடுகள் மற்றும் உள்நாட்டு நீர்த்தேக்கங்கள் தவிர) துல்லியமான தகவல்களைப் பெற முடிந்தால் மாத்திரமே, அவ்வாறான சூத்திரத்தின் ஒரு அளவுகோலாக ஒவ்வொரு மாகாணத்தினதும் நிலப்பரப்பினை பயனுறுதியாக பயன்படுத்த முடியும். அவ்வாறான தகவல்கள் இல்லாத ஒவ்வொரு மாகாணத்தினதும் மொத்த நிலப்பரப்பினை சுட்டெண் தயாரிக்கும் அளவுகோலாக பயன்படுத்தும்போது, சூத்திரத்தின் ஏனைய அனைத்து கூறுகளும் பின்தங்கிய மாகாணங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ள சந்தர்ப்பத்தில், ஒப்பீட்டளவில் சிறிய நிலப்பரப்பில் அதிக சனத்தொகையினை மற்றும் குறைந்த வருமானத்தினைக் கொண்ட மாகாணங்களுக்கு இந்நிலைமை பாதகமானது என சூத்திரத்தினை உருவாக்கும் செயன்முறையின் போதான சோதனை ஓட்டங்களின் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது. நீர்ப்பாசனம், வனப்பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆகிய துறைகளில் பெருமளவிலான அரசு முதலீடுகள் மாகாண சபைகளினால் மேற்கொள்ளப்படுவதை விட மத்திய அரசினால் மேற்கொள்ளப்படுவதால் இந்நிலைமை மேலும் சிக்கலுக்குள்ளாகின்றது. இவ்விடயங்கள் தொடர்பாக நிதி ஆணைக்குழுவின் நீண்ட கலந்துரையாடலின் பின்னர், பின்வரும் மாறிகளைக் கருத்திற்கொண்டு, குறைந்த சனத்தொகையினைக் கொண்ட (குறைந்த அடர்த்தி) பின்தங்கிய மாகாணங்களுக்கு மிகவும் சாதகமான மற்றொரு அளவுகோலைச் சேர்ப்பதன் மூலம் 2025ஆம் ஆண்டிற்கான சூத்திரத்தினைத் தயாரிக்க நிதி ஆணைக்குழு முடிவுசெய்துள்ளது.

- i. நடு ஆண்டில் மாகாணத்தின் சனத்தொகை
- ii. சராசரி மாதாந்த தனிநபர் வருமானம்
- iii. விஞ்ஞான பிரிவில் பல்கலைக்கழக நுழைவிற்கு தகுதி பெற்றவர்களின் சதவீதம்
- iv. மாகாணத்திலுள்ள வறியவர்களின் எண்ணிக்கை
- v. மாகாணத்தில் ஒரு மருத்துவ அதிகாரிக்கு உள்ள நபர்களின் எண்ணிக்கை
- vi. கடும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் சதவீதம் (மெலிந்த தோற்றம்)

ஒவ்வொரு மாகாணத்தினதும் மாவட்டங்களுக்கிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வுகளும் அதிகமாக இருப்பதால், கூட்டுச் சுட்டெண் கணிப்பீட்டின் போது ஆரம்பத்தில் மாவட்ட மட்டத்திலான சுட்டெண்ணைத் தயாரித்து அதன்படி உரிய மாகாணத்திலுள்ள மாவட்டங்களின் கூட்டுத்தொகையினைப் பெறுவதன் மூலம் மாகாண கூட்டுச் சுட்டெண் கணிப்பிடப்பட்டுள்ளது. இக்கணிப்பிற்காக தற்போதுள்ள இற்றைப்படுத்தப்பட்ட சமீபத்தைய தரவு

பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, அதற்கான தரவுகள் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், குடும்ப சுகாதாரப் பணியகம், பரீட்சைகள் திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சினால் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான ஒவ்வொரு மாகாணத்திற்குமான மூலதன நிதி ஒதுக்கீடு செய்வதற்காக பயன்படுத்தப்படும் கூட்டுச் சுட்டெண் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட மாவட்ட அடிப்படையிலான தரவுகள் அட்டவணை 10 இல் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணை 10: மாகாணத்திலுள்ள மாவட்டங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பௌதீக, குடிவிபரவியல் மற்றும் சமூக-பொருளாதார குறிகாட்டிகள்

மாகாணம்	மாவட்டம்	நடு ஆண்டில் சனத்தொகை - 2023	சராசரி மாதாந்த தனிநபர் வருமானம் ரூ. (2019)	க.பொ.த (உ/த) விஞ்ஞான பிரிவினால் பல்கலைக்கழக நுழைவிற்கு தகுதி பெற்றவர்களின் சதவீதம் 2022	வறியவர்களின் எண்ணிக்கை(2019)	ஒரு மருத்துவ அதிகாரிக்கு உள்ள நபர்களின் எண்ணிக்கை (2021)	மெலிந்த தோற்றம் (கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு) % (2023)
மேல்	கொழும்பு	2,460,000	22,757	60.7	54,800	446	7.4
	கம்பஹா	2,421,000	18,856	57.2	133,600	1,147	9.6
	களுத்துறை	1,279,000	16,017	59.6	153,800	1,261	8.9
மத்திய	கண்டி	1,482,000	13,833	55.9	204,700	778	9.2
	மாத்தளை	525,000	10,917	55.1	99,700	1,378	11.8
	நுவரெலியா	781,000	11,330	49.4	199,100	2,061	10.5
தென்	காலி	1,139,000	13,732	61.3	145,700	866	11.0
	மாத்தறை	869,000	14,400	60.3	93,700	1,229	11.2
	அம்பாந்தோட்டை	680,000	13,347	57.5	87,700	1,357	11.0
வட	யாழ்ப்பாணம்	628,000	10,840	62.8	157,800	910	8.9
	மன்னார்	116,000	10,825	58.6	8,700	835	8.0
	வவுனியா	196,000	14,357	54.8	25,300	784	7.9
	முல்லைத்தீவு	99,000	10,106	56.6	42,900	853	9.2
	கிளிநொச்சி	136,000	9,125	50.8	32,400	1,115	8.5
கிழக்கு	மட்டக்களப்பு	582,000	10,010	59.4	117,500	1,104	14.2
	அம்பாறை	749,000	11,375	56.9	122,400	905	3.6
	திருகோணமலை	443,000	9,313	61.0	76,300	1,303	8.8
வடமேல்	குருநாகல்	1,727,000	14,160	56.6	209,200	1,397	11.6
	புத்தளம்	845,000	15,790	60.2	85,200	1,442	10.7
வடமத்திய	அனுராதபுரம்	950,000	14,148	48.9	72,700	1,258	12.1
	பொலநறுவை	445,000	13,085	47.3	72,200	1,115	12.6
ஊவா	பதுளை	896,000	10,796	56.6	276,900	1,165	11.1
	மொனராகலை	509,000	11,543	52.3	101,660	1,312	9.5
சப்ரகமுவ	இரத்தினபுரி	1,188,000	11,449	55.4	287,300	1,320	11.3
	கேகாலை	892,000	12,836	55.8	180,700	1,411	10.4
இலங்கை		22,037,000	14,095	57.4	3,041,960	979	10.0

மூலம்: இலங்கை மத்திய வங்கி, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், பரீட்சைகள் திணைக்களம்

மேலே உள்ள தரவுகளைப் பயன்படுத்தி கணிக்கப்பட்ட கூட்டுச் சுட்டெண் பெறுமானத்தை அடிப்படையாகக்கொண்டு மூலதன நிதியினை ஒன்பது மாகாணங்களுக்குமிடையே பகிர்வதற்காக பயன்படுத்தப்பட்ட சதவீதங்களின் பெறுமானம் அட்டவணை 11 இல் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணை 11: ஒவ்வொரு மாகாணத்திற்குமான கூட்டுச் சுட்டெண் பெறுமானங்களின் அடிப்படையில் மூலதன நிதிப்பகிர்விற்கான பெறுமானங்கள்

மாகாணம்	கூட்டுச் சுட்டெண் பெறுமானத்தின் அடிப்படையில் சதவீத பெறுமானம்
மேல்	9.21
மத்திய	11.50
தென்	10.90
வட	11.45
வடமேல்	10.68
வடமத்திய	10.96
ஊவா	12.01
சப்ரகமுவ	11.85
கிழக்கு	11.44
மொத்தம்	100.00

அதன்படி, கூட்டுச் சுட்டெண் அடிப்படையில் 2025ஆம் ஆண்டுக்கான மாகாண சபைகளுக்கான மூலதன மானிய நிதியாக நிதி ஆணைக்குழுவினால் கீழ்க் காட்டப்பட்டுள்ள (அட்டவணை 12) நிதி அளவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அட்டவணை 12: 2025 ஆம் ஆண்டுக்காக கூட்டுச் சுட்டெண் அடிப்படையில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் பரிந்துரைக்கப்பட்ட மூலதன மானியம்

மாகாண சபை	பரிந்துரைக்கப்பட்ட மூலதன மானியங்கள் (ரூ. மில்லியன்)			மூலதன மானிய நிதியில் மாகாணத்தின் பங்கு (%)
	மொத்த மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதி	பிரமாண அடிப்படையிலான மானிய நிதி	பரிந்துரைக்கப்பட்ட மொத்த மூலதன மானிய நிதி (ரூ. மி)	
மேல்	13,538.00	1,658.00	15,196.00	9.21
மத்திய	16,905.00	2,070.00	18,975.00	11.50
தென்	16,023.00	1,962.00	17,985.00	10.90
வட	16,832.00	2,061.00	18,893.00	11.45
வடமேல்	15,700.00	1,922.00	17,622.00	10.68
வடமத்திய	16,111.00	1,973.00	18,084.00	10.96
ஊவா	17,655.00	2,162.00	19,817.00	12.01
சப்ரகமுவ	17,420.00	2,133.00	19,553.00	11.85
கிழக்கு	16,816.00	2,059.00	18,875.00	11.44
மொத்தம்	147,000.00	18,000.00	165,000.00	100.00

அட்டவணை 13: 2025 ஆம் ஆண்டிற்கான மாகாண இலக்குகளுக்கு ஈடுசெய்த பின்பு பரிந்துரைக்கப்பட்ட மூலதன மானிய நிதியின் பெறுமானங்கள்

மாகாண சபை	பரிந்துரைக்கப்பட்ட மூலதன மானிய நிதி (ரூ. மில்லியன்)		
	வருமான சீராக்களின் பின்னர் மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதி	பிரமாண அடிப்படையிலான மானிய நிதி	மொத்தம்
மேல்	11,788.00	1,658.00	13,446.00
மத்திய	15,285.00	2,070.00	17,355.00
தென்	14,438.00	1,962.00	16,400.00
வட	15,632.00	2,061.00	17,693.00
வடமேல்	13,986.00	1,922.00	15,908.00
வடமத்திய	14,611.00	1,973.00	16,584.00
ஊவா	16,505.00	2,162.00	18,667.00
சப்ரகமுவ	15,870.00	2,133.00	18,003.00
கிழக்கு	15,566.00	2,059.00	17,625.00
மொத்தம்	133,681.00	18,000.00	151,681.00

ஒன்பது மாகாணங்களுக்குமிடையே ஒருமித்த திட்டமிடல் சட்டகமொன்றினைப் பேணுவதற்காக, மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதியின் கீழ் வழங்கப்படும் மானிய நிதியினைப் பயன்படுத்தி வருடாந்த மாகாண அபிவிருத்தி திட்டங்களை தயாரிப்பதற்காக நிதி ஆணைக்குழுவினால் வழிகாட்டல்கள் வெளியிடப்படுகிறது. மாகாண சபைகளினால் தயாரிக்கப்படும் வருடாந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் அதிகாரிகளினது பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர் நிதி ஆணைக்குழு தனது ஒப்புதலை வழங்குகிறது.

4.2. மாகாண சபைகளுக்கு திரள் மானிய நிதியினை பரிந்துரை செய்தல்

மாகாண சபைகளுக்கு மீண்டெழும் தன்மையிலான தேவைகளுக்காக வழங்கப்படும் மானிய நிதியானது, மீண்டுவரும் தன்மையிலான செலவினங்களுக்காக மதிப்பிடப்பட்ட நிதியின் அளவு, உரிய மாகாண சபையின் மதிப்பிடப்பட்ட வருமானம் மற்றும் திறைசேரியினால் மாகாண சபைகளுக்கு மாற்றப்படும் வருமானம் ஆகியவற்றில் முழுமையாகத் தங்கியுள்ளது. உரிய மாகாண அதிகாரிகள் மற்றும் தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் மற்றும் திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நிதி ஆணைக்குழுவினால் நடாத்தப்படும் மீளாய்வுக் கலந்துரையாடல்கள் மூலம் மாகாண சபைகளின் செலவினத் தேவைகள் மற்றும் மாகாண சபைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான இலக்குகள் மதிப்பிடப்பட்டது.

நிதி ஆணைக்குழுவினால் மதிப்பிடப்பட்ட மாகாண சபைகளின் மீண்டெழும் செலவினத் தேவை மற்றும் மாகாணங்களினால் எதிர்பார்க்கப்படும் வருமானத்தின் 50% பங்கு (எதிர்பார்க்கப்படும் வருமானத்தில் 50% மூலதன ஒதுக்கீட்டிற்காக ஈடுசெய்ய பரிந்துரைக்கப்படுவதால்) ஆகியவற்றுக்கிடையிலான இடைவெளியினை நிரப்புவதற்காக, மாகாண சபைகளுக்கு திரள் மானிய நிதி வழங்குவதை நிதி ஆணைக்குழு பரிந்துரைக்கின்றது. மாகாண சபைகளின் மதிப்பிடப்பட்ட மொத்த வருமானத்தில் ஒரு சிறிய பகுதியான மாகாண சபைகளுக்கு மாற்றம் செய்ய உத்தேசிக்கும் மதிப்பிடப்பட்ட அரச வருமானம் தொடர்பிலான தகவல்கள், அரச நிதித்

கொள்கைகள் திணைக்களத்தினால் இதுவரை வழங்கப்படாததால், மாகாண வருமான மதிப்பீடுகளில் அத்தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை.

அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்காக நிதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட திரள் மானிய நிதி கீழே காட்டப்பட்டுள்ளது.

அட்டவணை 14: 2025 ஆம் ஆண்டுக்காக பரிந்துரைக்கப்பட்ட திரள் மானிய நிதி

(ரூ.000)

மாகாணம்	மதிப்பிடப்பட்ட மொத்த மீண்டெழும் செலவினம்	** மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதிக்கு சீர்படுத்திய பின் மாகாண வருமான இலக்கு	நிதி ஆணைக்குழு பரிந்துரைத்த மொத்த திரள் மானிய நிதி (50% வருமான சீராக்கல் உள்ளடங்கலாக)
(1)	(2)	(3)	(4) = (2) - (3)
மேல்	107,313,980	7,582,740	99,731,240
மத்திய	77,325,416	1,055,000	76,270,416
தென்	68,999,347	1,385,000	67,614,347
வட	51,098,044	260,000	50,838,044
வடமேல்	69,546,895	2,230,000	67,316,895
வடமத்திய	43,388,346	360,000	43,028,346
ஊவா	47,674,523	103,300	47,571,223
சப்ரகமுவ	58,729,534	290,000	58,439,534
கிழக்கு	59,053,672	53,000	59,000,672
மொத்தம்	583,129,757	13,319,040	569,810,717

சேர்க்கவும்-	எதிர்பாரா நிகழ்வுகளுக்கான நிதியத்திற்கான கோரிக்கை - 2025	2,740,661
	முற்பண்பி கணக்கிற்கான கோரிக்கை - 2025	5,532,639
	மதிப்பிடப்பட்ட மொத்த திரள் மானிய நிதி	578,084,017

** மாகாண வருமானம் (முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்ற தண்டப்பணங்கள் நீங்கலாக)

அதற்கமைய, 2025 ஆம் ஆண்டுக்காக நிதி ஆணைக்குழுவினால் மாகாண சபைகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட மொத்த மானிய நிதி (மூலதன மற்றும் மீண்டெழும்) தொகை 729,765.017 மில்லியன் ரூபாய் ஆகும்.

4.3. அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள்:

1. முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மொத்த ஆளணிக்காகவும் தொழிலற்ற பட்டதாரிகளை அரச சேவைக்கு உள்வாங்கும் அரசின் முதன்மை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளுக்காகவும் ஒதுக்கீடு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுவரை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைக்கப்பெறாதிருந்தாலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளுக்காக போதியளவு ஒதுக்கீட்டுப் பரிந்துரை விசேடமாக மேற்கொள்ளப்படுவதோடு, அங்கீகரிக்கப்பட்ட ஆளணியினுள் உண்மை ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஊழியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை உள்ளடங்குகிறது.
2. ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் தொழில்வாண்மைத்துவ நியமங்களை அடிப்படையாகக் கொண்ட பாதிட்டு முறையொன்றினூடாக ஆளணி மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு, நிறுவன ரீதியாக அவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான முக்கிய தேவை காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
3. மாகாண நடவடிக்கைகளை தடையின்றி கொண்டுநடாத்துவதற்கு அத்தியாவசியமான கீழ்க்குறிப்பிட்டுள்ள மாகாண நியதிச்சட்ட நிறுவனங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஆளணிக்கான ஏற்பாடுகள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 - மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை
 - மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை
 - மாகாண முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி அதிகார சபை

எவ்வாறாயினும், தமது வருமானத்தினாலேயே சம்பளம் செலுத்தப்பட்டாலும் கூட, அவ்வாறான வேறு எந்த அதிகார சபையினாலும் அங்கீகரிக்கப்பட்ட ஆளணியினும் பார்க்க மிகையான ஆளணியினைப் பேணும் என எதிர்பார்க்கப்படவில்லை.

4. மத்திய அரசினால் ஆட்சேர்ப்பு செய்து மாகாண சபைகளுக்கு இணைக்கப்படும் ஆளணியினரின் தனிப்பட்ட ஊதியங்களுக்கான தேவைப்பாட்டினை எமக்கு முன்வைக்குமாறு, நிதி ஆணைக்குழுவினால் பிரதான நிரல் அமைச்சுக்களிடம் (சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியம், கல்வி, விவசாயம்) கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கைகளுக்கு அமைச்சுக்கள் பதிலளித்துள்ளதோடு, 2025ஆம் ஆண்டிற்கான அவர்களின் நிதிசார் கோரிக்கைகள் எமது மீண்டெழும் தேவைகளை மதிப்பிடுகையில் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது.
5. அவசர தேவைகள் மற்றும் செலவினங்களின் தன்மையினைக் கருத்திற் கொண்டு, சொத்துப் பராமரிப்பிற்காக 34.9 பில்லியன் ரூபாயான மாகாண கோரிக்கைகள், மாகாண சபைகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு 25 பில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
6. கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித்திட்டத்திற்காக அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் (மாகாண சபை மற்றும் தேசிய பாடசாலைகள் ஆகிய இரண்டிலும்) 1-5 வரையிலான வகுப்புக்களிலுள்ள மாணவர்களுக்காக 34,996,852,000 ரூபாய் மதிப்பிடப்பட்ட தொகை மீண்டெழும் செலவினங்களின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் 5

விசேட பரிந்துரைகள்

மாகாண சபைகளுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள பணிகளை மிகவும் வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு ஏற்றவாறு, அரசின் மொத்த அபிவிருத்தி மூலோபாயத்திற்கு குறைநிரப்பும் வகையில், அரசினால் அறிமுகப்படுத்தப்பட உகந்தவை என வெளிப்படும் பரிந்துரைகள் சில இவ்வத்தியாயத்தில் முன்வைக்கப்படுகின்றன.

Iஆம் பிரிவு

இப்பிரிவில் மாகாண சபைகளினால் சமநிலையான பிராந்திய அபிவிருத்தியினை அடையும் செயன்முறையினை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கும், பொதுவாக பிராந்திய அபிவிருத்திக்குரிய அரசு முதலீடுகளின் வினைத்திறனை மேம்படுத்துவதற்காகவும் அரசாங்கத்தின் நேரடி தலையீடு அவசியம் என்று வெளிப்படும் சில துறைகளுக்கான கொள்கைப் பரிந்துரைகள் சில முன்வைக்கப்பட்டுள்ளன.

1. மாகாண மட்ட நிறுவனங்களைப் போலவே தேசிய நிறுவனங்களினாலும் பல்வேறு பிரதேசங்களின் வளங்களை அர்த்தமுள்ள முறையில் ஒதுக்கீடு செய்வதற்காக உகந்த கொள்கையொன்றினைப் பின்பற்றுவதல்

மாகாண சபைகளுக்கான நிதிப்பகிர்வு ஏற்பாடுகள் தொடர்பாக, அரசியலமைப்பின் உறுப்புரை 154ண (3)ல் “மாகாணங்களின் தேவைகளைச் சமாளிக்கும் நோக்கத்திற்காக, பொதுவான அத்தகைய நிதியங்களை அரசாங்க ஆணைக்குழுவின் விதப்புரை மீதும் அதன் கலந்தாலோசனையுடனும் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலிருந்து குறித்தொதுக்குதல் வேண்டும்.” எனக் குறிப்பிடப்படுகிறது.

உறுப்புரை (4) இன்படி , நாட்டில் சமநிலையான பிராந்திய அபிவிருத்தியினை அடையும் நோக்கத்திற்காக, பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அபிவிருத்தி மட்டம் ஆகிய காரணிகளைக் கருத்திற் கொண்டு சூத்திரமொன்றின் அடிப்படையில் மாகாணங்களுக்கிடையே நிதிப்பகிர்வு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவது நிதி ஆணைக்குழுவின் கடமை என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, அரசியலமைப்பின் உறுப்புரை 154ண (4) இல் குறிப்பிடப்பட்டுள்ள 04 காரணிகளையும் கருத்திற் கொண்டு, அரசியலமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் வெளிப்படுமாறு நிதி ஆணைக்குழுவினால் பின்வரும் மேலதிக அளவுகோல்களைப் பயன்படுத்தி ஒரு சூத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

01. மாகாணத்திலுள்ள வறியவர்களின் எண்ணிக்கை
02. விஞ்ஞான பிரிவில் பல்கலைக்கழக நுழைவிற்கு தகுதி பெற்றவர்களின் சதவீதம்
03. மாகாணத்தில் ஒரு மருத்துவ அதிகாரிக்கு உள்ள நபர்களின் எண்ணிக்கை
04. மாகாணத்தில் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டினால்(மெலிந்த தோற்றம்) பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் சதவீதம் (இந்த அளவுகோல் 2025 ஆம் ஆண்டிற்கான கூட்டுச்சட்டெண் உருவாக்குவதற்காக இவ்வருடத்தில்(2024) சூத்திரத்தில் சேர்க்கப்பட்டது.)

இச்சூத்திரம் மேற்குறிப்பிட்ட நோக்கத்திற்கு பொருந்துமாறு நன்கு பரிசீலித்த பின்னர் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும், பயிற்சியின் போதான இதன் பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. மாகாண சபைகள் பெற்றுக்கொள்ளும் மூலதன செலவிற்காக

ஒதுக்கப்படும் நிதி (மேற்குறிப்பிட்ட சூத்திரத்திற்கமைய பகிர்ந்தளிக்கப்பட்ட) நிரல் அமைச்சுக்களுக்கான மூலதன ஒதுக்கீட்டுடன் ஒப்பிடுகையில் குறைவானதாகக் காணப்படுகின்றமை இதற்குக் காரணமாகும். பல்வேறு பிராந்தியங்களில் நிரல் அமைச்சுக்களால் பொது முதலீடுகளுக்காக நிதி ஒதுக்கிடும் போது மாகாண சபைகளினால் பயன்படுத்துவதைப் போன்ற சூத்திரத்தைப் பின்பற்றுவதில்லை. ஆகையால், நிரல் அமைச்சுக்களால் பல்வேறு பிராந்தியங்களுக்கு நிதி ஒதுக்கிடும் போது நிதி ஆணைக்குழுவினால் பயன்படுத்தப்படும் சூத்திரத்தைப் போன்ற (அதே குறிப்பிட்ட சூத்திரமாக இருக்கத் தேவையில்லை) சூத்திரத்தைப் பயன்படுத்துவதற்கு நிரல் அமைச்சுக்களுக்கு அறிவுறுத்தல் வழங்குவது உசிதமானது என நிதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்படுகின்றது.

2. தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் பொதுவானதும் ஒருங்கிணைந்ததுமான திட்டமிடல் பொறிமுறையொன்றினைப் பின்பற்றுவதன் தேவைப்பாடு

மாகாண சபைகள் மற்றும் நிரல் அமைச்சுக்களால் முன்னெடுக்கப்படும் ஒரேமாதிரியான செயற்பாடுகள் மற்றும் ஒரே மாதிரியான செயற்பாடுகளின் மேலமைவினைத் தவிர்க்கும் நோக்கத்துடன் நிரல் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளினால் வெவ்வேறு பிராந்தியங்களில் செயற்படுத்தும் ஒரேமாதிரியான செயற்பாடுகளை அடையாளம் காண்பதற்கு நிதி ஆணைக்குழு முயற்சித்தது. இங்கு மாகாணத்தின் தேவைக்கேற்ப வெவ்வேறு விடயங்களின் கீழ் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டு மாகாண மட்டத்தில் வருடாந்த அபிவிருத்தித் திட்டத்தினை தயாரித்துள்ள போதிலும் பெரும்பாலான நிரல் அமைச்சுக்களுக்கு அதனை ஒத்த அபிவிருத்தித் திட்டமொன்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆகையால், ஒத்த விடயங்கள் தொடர்பில் செயற்பாடுகளின் இரட்டிப்பினைத் தவிர்க்கும் எமது முயற்சிகள் வெற்றிபெறவில்லை. ஆகையால், விரயம் மற்றும் இரட்டிப்பினைத் தவிர்த்து நிதியின் உச்ச பயன்பாட்டினைப் பெற்றுக்கொள்வதற்காக, மாகாண சபைகள் பின்பற்றுவது போன்ற பொதுவான மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடல் பொறிமுறையொன்றினைப் பின்பற்றி நிரல் அமைச்சுக்களின் திட்டமிடல் செயன்முறைக்கு பிராந்திய அபிவிருத்தியின் பரிமாணங்களை உள்ளடக்குவது அத்தியாவசியமாகும்.

3. மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் மூலதன மானிய நிதி பற்றாக்குறையாக காணப்படுகின்றமை

அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் Iஆம் பின்னிணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பினும், இதுவரை அவை நிரல் அமைச்சுக்களால் பிரதேச மட்டத்தில் செயல்படுத்தப்பட்டவையாகும். பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மாகாண சபைகளின் மொத்த மூலதன செலவினங்களுக்கான ஒதுக்கீட்டின் 15% ஆன அளவே மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படுகின்றது. போதியளவு மூலதன மானிய நிதியினை மாகாண சபைகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சிரமங்களை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அரசின் மொத்த செலவினத்தினுள் மேலதிக செலவினங்கள் ஏற்படாதவாறு பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களுக்காக நிரல் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மாகாண சபைகளுக்கு நேரடியாக ஒதுக்குமாறு நிதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்படுகின்றது. அண்மைக்காலத்தில் பொது திறைசேரியினால் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் நிதியைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யக்கூடாதென நிரல் அமைச்சுக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு காரணியாகும். பொது திறைசேரியினால் அவ்வாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட நிரல் அமைச்சுக்களால் பின்பற்றப்பட்ட இக்குறித்த நடைமுறை நிறுத்தப்படவில்லை எனத் தெரிகின்றது. ஆழ்ந்து ஆராய்கையில், கௌரவ ஜனாதிபதி அவர்களால் அரசியலமைப்பின் 44ஆவது உறுப்புரையின் கீழ் விடயங்கள் மற்றும் பணிகள் விரிவாக வகைப்படுத்தப்பட்டு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை நிரல் அமைச்சுக்கள் தமக்கு சாதகமாகப்

பயன்படுத்திக் கொள்வதால் அத்தகைய கோரிக்கைகளை நிராகரிப்பதில் பொது திறைசேரி சிரமங்களை எதிர்கொள்கிறது என்பது தெரியவந்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கௌரவ ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கு விரும்புகிறேன்.

4. வெளிநாட்டு நன்கொடைகளின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு கருத்திட்ட நடவடிக்கைகளை வருடாந்த அபிவிருத்தித் திட்டத்தில் முழுமையாக உள்ளடக்குவதற்கான தேவைப்பாடு.

வெளிநாட்டு நன்கொடைகளைக் கொண்ட கருத்திட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கூடுதலான செயற்பாடுகள் அரசு மானிய நிதியினைப் பயன்படுத்தி மாகாண சபைகளினாலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பல்வேறு சந்தர்ப்பங்களில், அச்செயற்பாடுகள் மாகாண சபைகளினால் மேற்கொள்ளப்படும் அதேபோன்ற செயற்பாடுகளைப் பார்க்கிலும் அதிக செலவுடன், செயற்திட்ட அலுவலகங்களினூடாக நிரல் அமைச்சுக்களால் முன்னெடுக்கப்படுகின்றன. அச்செயற்பாடுகளையும் வருடாந்த அபிவிருத்தித் திட்டத்தில் ஒருங்கிணைக்க முடியுமானால், அச்செயற்பாடுகள் மாகாண ஆளணியினரைப் பயன்படுத்தி குறைந்த கிரயத்தில் செயற்படுத்தக்கூடியதாகவிருக்கும் என்பதோடு, செயற்பாடுகளின் இரட்டிப்பினைத் தவிர்க்கவும் முடியும்.

5. பெறுகை நடவடிக்கைகளைத் தவிர்த்து சனசமூக அடிப்படை ஒழுங்கமைப்புக்களுக்கு நேரடி ஒப்பந்தங்களை வழங்கும் தற்போதைய நடைமுறை தொடர்பில் மறுபரிசீலனை செய்வதன் தேவைப்பாடு

கிராமிய பிரதேசங்களில் சிறிய அளவிலான உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு, சன சமூக பங்குபற்றலை பெற்றுக்கொள்ளல் மற்றும் மக்களின் பங்குபற்றலினால் கிடைக்கும் உழைப்பினைப் பயன்படுத்தி உச்சமட்ட பயன் பெறும் நோக்கத்துடன், கிராமிய அபிவிருத்தி சங்கங்களுக்கு சிறிய அளவிலான ஒப்பந்தங்களை நேரடியாக வழங்கும் தற்போதைய நடைமுறை மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாகும். ஆரம்பத்தில், இந்த முறையின் கீழ் உருவாக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு, உழைப்பு வடிவத்தினாலான பங்களிப்பின் காரணமாக மதிப்பிடப்பட்ட செலவினை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இச்சன சமூக அடிப்படை ஒழுங்கமைப்புக்களுக்கு வழங்கப்படும் ஒப்பந்தங்களை உப ஒப்பந்தங்களாக வேறு தரப்பினருக்கு வழங்குவதற்காக அனுமதிக்கப்படவில்லை. 2006 இல் வெளியிடப்பட்ட பெறுகை வழிகாட்டல்களில் இவ்வாறான எட்டு வகை ஒழுங்கமைப்புக்கள் 2.0 மில்லியன் ரூபாய் வரையிலான ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்வதற்கு தகுதி கொண்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, பின்னர் அப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஒழுங்கமைப்புக்களின் எண்ணிக்கை பதின்மூன்றாக அதிகரிக்கப்பட்டு ஒப்பந்த பெறுமதி 5.0 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொள்வதற்கான தகுதிப் பிரமாணங்கள் படிப்படியாக தளர்த்தப்பட்டதால், இவ்வாறான பல சனசமூக அடிப்படை ஒழுங்கமைப்புக்கள் ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொள்வதனை மாத்திரம் நோக்கமாகக் கொண்ட ஒழுங்கமைப்புக்களாகியதோடு, அதன் விளைவாக சிவில் சமூகத்திற்கு பங்களிப்பு செய்யும் குடிமக்கள் படிப்படியாக அவ்வொழுங்கமைப்புக்களிலிருந்து விலகினர். இச்சன சமூக அடிப்படை ஒழுங்கமைப்புக்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதற்காக அரசியல்வாதிகளினதும் உதவி கிடைக்கப்பெறுவதோடு, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சில அரசியல்வாதிகள் குறித்த ஒழுங்கமைப்புக்களோடு இணைந்து பணியாற்றினர் என்பதும், இறுதி விளைவு அல்லது உருவாகும் சொத்துக்களின் மதிப்பு ஒப்பந்த மதிப்பினை விட மிகவும் குறைவானது என்பதும் யாவரும் அறிந்த விடயமாகும்.

தரத்தினைப் பேணுவதற்காக ஒரு தொகுதியாக பூர்த்தி செய்யப்பட வேண்டிய சில கட்டுமானங்கள், பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதன் மூலம் ஒப்பந்தப் பெறுமதியினை 5.0

மில்லியன் ரூபாய் அல்லது அதற்குக் குறைவான தொகைக்கு மட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்துள்ள சந்தர்ப்பங்களையும் காணக்கூடியதாக உள்ளது. சிறந்த தொழில்நுட்ப வழிகாட்டல்களின் கீழ் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய அல்லது புனர்நிர்மாணம் செய்யப்பட வேண்டிய “C அல்லது D” தர வீதிகளிலும் கட்டுமானங்கள்/ புனர்நிர்மாண நடவடிக்கைகள் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு பணிகளை முன்னெடுப்பதற்கு முயற்சி செய்துள்ள சந்தர்ப்பங்களைக் காணக்கூடியதாக இருந்தது. ஆகையால், தரமற்ற உட்கட்டமைப்பு வசதிகள் இறுதி விளைவாக காணப்படுவதோடு, அதன்மூலம் அரசு நிதி பெருமளவிலும் வீண்விரயமாகின்றது. அதன்மூலம் நாட்டினுள் சிறிய அளவிலான உட்கட்டமைப்பு வசதிகளுக்காக செலவிடும் நிதி பில்லியன் அளவாக உயர்கின்றது. ஆகையால், இச்செயன்முறையினை மறுபரிசீலனை செய்ய முன்மொழியப்படுகிறது.

6. மாகாண ஆளணியை மிகவும் அர்த்தமுள்ள அடிப்படையொன்றின் கீழ் சேவையில் ஈடுபடுத்தல்

பெரும்பாலான அரசு நிறுவனங்களில் மேலதிக ஆளணி காணப்பட்ட போதிலும், மேலும் பல நிறுவனங்களில் பெருமளவிலான வெற்றிடங்கள் காணப்படுகின்றமை மாகாண மட்டத்தில் (மற்றும் பொதுவாக அரசு சேவையிலும்) அந்நிறுவனங்களின் வினைத்திறனான சேவை வழங்கலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறுள்ள மேலதிக ஆளணியினரை ஊழியர் வெற்றிடங்கள் நிலவும் நிறுவனங்களில் மிகவும் அர்த்தமுள்ள ரீதியில் சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும். பொதுவாக மாகாண அரசு சேவையில் ஒவ்வொரு நிறுவனங்களினதும் மனிதவளத் தேவை தொடர்பாக சரியான தகவல்கள் காணப்படாமை அவ்வாறு நியாயமான முறையில் ஆளணியினரை ஈடுபடுத்த முடியாமைக்கான முக்கிய தடங்கலாக காணப்படுகிறது. ஆகையால், மொத்த அரசு சேவை தொடர்பில் பரந்த ஆளணி மீளாய்வு மூலம் மனித வள தேவைப்பாடு பற்றிய சரியான மதிப்பீடொன்றினை மேற்கொள்வது அத்திவாசியமாகும். இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆளணி மீளாய்வு 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதோடு அதனை பூர்த்தி செய்வதற்கு இரண்டு வருடங்களுக்கு கிட்டிய காலம் தேவைப்பட்டது. அது அரசு துறையில் மனித வள தேவைப்பாட்டினை மதிப்பிடுவதற்கு மேற்கொண்ட முதல் முயற்சியாகும். இந்நாள் வரை அம்மீளாய்வினை பூர்த்தி செய்து ஒரு தசாப்தம் கடந்துள்ளதால், அவ் ஆளணி மீளாய்வின் போது கண்டறியப்பட்ட மனித வள தேவைப்பாடுகளை மீண்டும் கருத்திற் கொள்வது அத்தியாவசியமாகும். ஏனெனில், அதன்பின்னர் அரசு சேவையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ள காரணத்தினாலாகும். உதாரணமாக, அரசு நிறுவனங்களின் ஆளணியினராலேயே மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் வெளி நிறுவனங்களுக்கு பொறுப்பளிக்கப்படல் மற்றும் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வலையமைப்பு, தொடர்பாடல் வழிமுறைகள் மற்றும் அரசு நிறுவனங்களினால் பெற்றுக்கொள்ளப்படும் சேவைகளுக்கான கேள்வி தனியார் துறை சேவை வழங்குனர்கள் பால் திரும்புவதைக் கருத்திற் கொண்டு சேவை வழங்கும் நிலையங்களின் (பிரதேச / வலய) பூகோள ரீதியான அமைவிடங்களை அறிவார்ந்த முறையில் ஒழுங்கமைப்பதன் அவசியம் காணப்படுகிறது. அவ்வாறான ஆளணி மீளாய்வின் மூலம் ஒவ்வொரு நிறுவனங்களினாலும் பின்பற்றப்படும் நடைமுறைகளையும் நன்கு மீளாய்வு செய்வதன் காரணமாக எதிர்காலத்தில் அரசு சேவையினை டிஜிட்டல் மயமாக்கும் நடைமுறைக்கும் இச்செயற்பாடு இலகுவாக இருக்கக்கூடும். ஆகையால், எதிர்காலத்தில் உபயோகிக்க உத்தேசிக்கும் புதிய தொழில்நுட்பத்தினை பின்பற்றுதல் மற்றும் அரசு துறை நிறுவனங்களினால் தற்போது முன்னெடுக்கப்படும் சில சேவைகளை தொடர்ந்தும் வெளி நிறுவனங்களினால் பெற்றுக்கொள்ளக்கூடிய திறன் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு ஒவ்வொரு அரசு நிறுவனங்களினதும் மனிதவள தேவைப்பாட்டினை சரியாக மதிப்பிடுவதற்காக பரந்த ஆளணி மீளாய்வொன்றினை நடைமுறைப்படுத்துவது உசிதமாகும் என நிதி ஆணைக்குழு பரிந்துரைக்கின்றது.

7. உள்ளூர்திகார சபைகளின் வருமானமீட்டும் செயற்பாடு உள்ளிட்ட செயற்திறனை மேம்படுத்துவதற்காக அந்நிறுவனங்களின் சட்டவியல் செயற்பாட்டுக் கட்டமைப்பினை வலுப்படுத்தல்

i. உள்ளூர்திகார சபைகள் தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளல்:

உள்ளூர் அதிகார சபைகளின் வருமானமீட்டும் நடவடிக்கை உள்ளிட்ட செயற்திறனை மேம்படுத்துவதற்காக இடையூறாக உள்ள சிக்கல்கள் பலவற்றிற்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக பல வருடங்களாக திருத்தங்களுக்கு உட்படாத மாநகரசபைகள் கட்டளைச்சட்டம், நகரசபை கட்டளைச்சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டம் ஆகியவற்றில் தற்காலத்திற்கு உகந்தவாறு திருத்தங்கள் மேற்கொண்டு இற்றைப்படுத்துவதற்கான தேவை காணப்படுகிறது. அந்நிறுவனங்கள் தங்கள் செலவினங்களை ஈடுசெய்வதற்காக அரசு மானிய நிதியினை பெரிதும் நம்பியிருக்க வேண்டியுள்ளதால், காலப்போக்கில் நிதி சார்பில் தன்னிறைவினை அடையக்கூடிய வகையில் அந்நிறுவனங்களின் வருமானத்தினை அதிகரிப்பதற்காக இத்திருத்தங்களை மேற்கொள்வது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். ஆகையால், சட்டவாக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல வரிவிதிப்புக்களும் கட்டணங்களும் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் இற்றைப்படுத்தப்பட்ட வேண்டும். மேற்கூறிய நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் பல நடைமுறைகள் சமூகத்திற்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கு மட்டுமல்லாது முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை அதிகரிக்கவும் நெறிப்படுத்தப்பட வேண்டும். முதலீட்டின் போது தேவையான வசதிகளை வழங்கும் போது உள்ளூர் அதிகார சபைகளிலிருந்து தேவையான அனுமதியினைப் பெற்றுக்கொள்வதில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் முதலீடுகளுக்கான முக்கிய தடங்கலாகும். மத்திய சுற்றாடல் அதிகாரசபை போன்ற போன்ற குறிப்பிட்ட ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை பயனுறுதியுடன் செயற்படுத்துவதற்கு உள்ளூர் அதிகார சபைகளின் குறிப்பிட்ட அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்கள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். பயனுறுதியான சேவையினை வழங்குவதற்காக துணைவிதிகளை இயற்றுவது தொடர்பாக தற்போதைய சட்டத்திற்கு உகந்த ஏற்பாடுகள் அவசியமானது. உள்ளூராட்சி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை மற்றும் உரித்தாளர்களுடன் நிரல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் முடிவின் அடிப்படையிலும் மேற்கூறிய பல திருத்தங்களை உள்ளடக்கிய சட்ட முன்வரைவுகள் ஏற்குறைய எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டு 2017 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மீண்டும் 2021 இல் அச்சட்டங்கள் மீண்டும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அப்போதைய அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் கருத்துக்களுக்காக ஒத்திவைக்கப்பட்டதுடன் பின்னர் எவ்வித தேர்ச்சியும் காணக்கிடைக்கவில்லை. பெருந்தோட்டச் சமூகத்தினை கிராமிய சமூகத்துடன் இணைப்பதற்கு வசதியாக பெருந்தோட்ட குடியேற்றங்களை உள்ளூர் அதிகார சபைகளின் பார்வையின் கீழ் கொண்டுவருவது பிரதேச சபை சட்டத்திற்கு முன்மொழியப்பட்ட ஒரு முக்கிய திருத்தங்களுள் ஒன்றாகும். உள்ளூர் அதிகார சபையின் மட்டத்தில் அரசு மற்றும் தனியார் பங்குடைமைக்கான ஏற்பாடுகள் மற்றும் திட்டமிடல், செயல்படுத்தல், கண்காணிப்பு மற்றும் கணக்காய்வு நடவடிக்கைகள் ஆகியவற்றில் பொதுமக்கள் பங்குபற்றுவதற்கான ஒரு அமைப்பினை உருவாக்கவும் உள்ளூர் அதிகார சபைகள் மற்றும் பொதுமக்களிடையே குடிமக்கள் சாசனத்தினை நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டது.

ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அங்கீகாரத்தினை எதிர்பார்த்துள்ள சட்ட முன்வரைவினில் உள்ளடக்கப்பட்ட மேற்கூறிய பரிந்துரைகள் மற்றும் திருத்தங்களுக்கு மேலதிகமாக, நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைத்தீர்வை என்பன மாகாண சபைகள் மூலம் வழங்காமல் உள்ளூர் அதிகார சபைகளுக்கு நேரடியாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்குவதற்கும் நிதி ஆணைக்குழு பரிந்துரைக்க விரும்புகிறது. ஆகையால், இச்சட்டத்திருத்தங்கள் வெகு விரைவில் வலுப்படுத்தப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட வேண்டுமென நிதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்படுகிறது.

ii. விசர்நாயக்கடி நோயைக் கட்டுப்படுத்துவது மற்றும் நாய்களை பதிவுசெய்வது தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளல்

விசர்நாயக்கடி நோயைக் கட்டுப்படுத்துவதற்காக 1893 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட விசர்நாயக்கடி கட்டளைச் சட்டத்தின் மூலம் விசர்நாயக்கடி நோயைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு உள்ளூர் அதிகார சபைகளிடம் கையளிக்கப்பட்டது. விசர்நாயக்கடி நோயைக் கட்டுப்படுத்தும் பொறுப்பினை தேசிய மட்டத்தில் ஏனைய தொடர்புடைய நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டதன் விளைவாக எந்தவொரு நிறுவனமும் இவ்விடயத்தினை நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. மிக வேகமாக விசர்நாயக்கடி நோய் அதிகரித்து வருவதனைக் கருத்திற் கொண்டு விசர்நாயக்கடி நோய்க் கட்டுப்பாட்டிற்கான சட்ட ஏற்பாடுகளை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது. இதற்கு இணையாக 1901 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நாய்களைப் பதிவு செய்யும் கட்டளைச்சட்டம் பயனுறுதியுடன் நடைமுறைப்படுத்தப்படாமை காரணமாக நாய்களின் உரிமையாளர்கள் தங்களது நாய்களைப் பராமரிப்பதைக் கட்டாயமாக்கும் வகையில் அக்கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக இத்திருத்தம் தெரு வழியே நடமாடும் நாய்களின் (தெரு நாய்கள்) எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளை எளிதாக்கும்.

iii. உள்ளூர்திகார சபைகளின் உறுப்பினர் எண்ணிக்கையினை மீளாய்வு செய்தல்

2017 ஆம் ஆண்டு 4488 இலிருந்து 8719 ஆக அதிகரிக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர் எண்ணிக்கையினை நியாயமான அளவில் குறைக்க நிதி ஆணைக்குழு பரிந்துரைக்க விரும்புகிறது. 2022 ஆம் ஆண்டு இதற்காக நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு / குழுவினால் இவ்வெண்ணிக்கையினை மேலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு குறைப்பதற்கான பரிந்துரைகளை அரசிற்கு முன்வைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இப் பரிந்துரையினை விரைவாகச் செயற்படுத்துமாறு அரசிடம் கோருவதற்கு நிதி ஆணைக்குழு எதிர்ப்பார்க்கின்றது.

II ஆம் பிரிவு

மாகாண சபைகளுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில், சிற்சில சமூக குழுக்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக மாகாண சபைகள் செயற்படும் போது அரசின் தலையீடு தேவை என வெளிப்படும் சில துறைகள் தொடர்பிலான பரிந்துரைகள் சில இப்பிரிவினால் முன்வைக்கப்படுகின்றது.

8. போதியளவு ஆசிரியர் எண்ணிக்கையினைக் கொண்டிராத மாகாண பாடசாலைகள்

1945 ஆம் வருடம் இலவசக் கல்விக் கொள்கையினை நடைமுறைப்படுத்திய பின்னர் பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், முக்கியமாக சமூகத்தில் வறிய பிரிவினருக்கு சேவையினை வழங்கும் மாகாண பாடசாலைகளில் உள்ள வளங்கள் மற்றும் வசதிகள் மற்றும் தேசிய பாடசாலைகளிலுள்ள வளங்கள் மற்றும் வசதிகளிடையே பாரியளவிலான ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. மேலதிக செலவினத்துடன் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய பெளதீக வளங்களின் அடிப்படையில் மட்டுமல்லாது சிறந்த முகாமைத்துவத்தினால் நிவர்த்தி செய்யப்படக்கூடிய மனித வளங்களின் அடிப்படையிலும் இந்த ஏற்றத்தாழ்வு வெளிப்படையாகின்றது. தனியார் வகுப்புக்களுக்கு தனது குழந்தைகளை அனுப்புவதற்கான இயலுமையற்ற வறிய குடும்பங்களின் சிறார்களுக்கு இந்த ஏற்றத்தாழ்வு வெகுவாக தாக்கம் செலுத்துகிறது. அவர்களின் பெற்றோர்களும் நுகர்வு வரி மூலமாக அரசினைக்கு பங்களிப்பு செய்தாலும், அவ்வருமானத்தின் பெருமளவு பங்கு தேசிய பாடசாலைகளின்

பராமரிப்பு மற்றும் அவற்றை நடாத்தி செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. தேசிய பாடசாலைகளில் தொழில்சார் கல்வித்தகைமைகள் மற்றும் அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் மிகையாகக் காணப்பட்டாலும், மாகாண பாடசாலைகளின் ஆசிரியர் பதவியணியில் போதியளவு காணப்படாமை மற்றும் பொருத்தமான தொழில்சார் கல்வித்தகைமைகள் மற்றும் அனுபவம் கொண்ட ஆசிரியர்களின்றிய நிலைமையும் தற்போது காணக்கிடைக்கும் முதன்மைச் சிக்கலாகும். போட்டிப் பரீட்சையொன்றின் மூலமாக உள்ளீர்ப்பு செய்யப்பட்ட பொருத்தமான கல்வித்தகைமைகளுடைய ஆசிரியர்கள், விஞ்ஞானபீட ஆசிரியர்கள் (அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையின் IIIஆம் பின்னிணைப்பில் 4ஆம் 5ஆம் இலக்கங்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு) தேசிய பாடசாலைகளில் போலவே மாகாண சபைகளின் கீழ்வரும் சில நகர்ப்புற பாடசாலைகளிலும் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு, மாகாணப் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் பலர் அப்பிரிவிற்கு உட்பட்டோர் அல்ல. மேலும், சில பாடங்களுக்கு பொருத்தமான தகைமையினை உடைய ஆசிரியர்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் அவ்வாறான பாடங்களைக் (குறிப்பாக கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம்) கற்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாகாண பாடசாலைகளின் சில ஆசிரியர்களுக்கு அவ்வரும் தமக்கு பொறுப்பளிக்கப்பட்ட பாடத்தைக் கற்பிப்பதற்குத் தேவையான முறையான பயிற்சி இல்லை என்பதையும் காணக்கூடியதாக உள்ளது. ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படும் பாடங்களைக் கற்பிப்பதற்காக உரிய பாடங்களுக்கு உரிய ஆசிரியர்களையே இணைத்துக் கொள்ளும் நிரந்தரக் கொள்கையொன்றினை பின்பற்றாவிட்டால் இந்த நிலை தொடர்ந்தும் காணப்படும். மேலும், “கஷ்டப் பிரதேசங்களின்” (உதாரணமாக பெருந்தோட்டப் பகுதிகள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்கள்) சில பாடசாலைகளில் க.பொ.த. (சா/த) தகைமையுடையவர்களும் “ஆசிரிய உதவியாளர்கள்” ஆக கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் நிரந்தர நியமனத்திற்கான தகைமையினை பெற்ற பின்பும் அப்பாடசாலைகளிலேயே சேவையினை தொடர்ந்தும் முன்னெடுப்பதால், மேற்குறிப்பிட்ட தேவையான கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சியினைப் பெற்ற ஆசிரியர்களை அப்பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்வதற்கு முடியாதுள்ளது. சட்டத்தினால் அனுமதி வழங்கி இல்லாத போதிலும் வேறு மாற்றுவழி இல்லாத காரணத்தினால் தன்னார்வ ஆசிரியர்களின் உதவியினைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

தேசிய பாடசாலைகளில் பணிபுரியும் மிகை ஆசிரியர்களை வெற்றிடங்கள் காணப்படும் மாகாண பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்வதே இந்நிலைமையினை நிவர்த்தி செய்வதற்கான சிறந்த வழிமுறையாகும். அரசியலமைப்பின் மாகாண சபை நிரலின் III மற்றும் அரசியலமைப்பின் 3ஆம் நிரலில் (ஒதுக்கிய நிரல்) காட்டப்பட்டுள்ளவாறு நிரல் அமைச்சுக்கள் மற்றும் மாகாண அமைச்சுக்களிடையே கல்வி விடயம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளவாறு இச்சிக்கலுக்கான எளிய செயன்முறையொன்றினை பயன்படுத்துவது கடினமாகும். நிரல் கல்வி அமைச்சினால் 2023.07.14 ஆந்திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம், தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு தமது விருப்பத்தின் பேரில் தற்காலிகமாக மாகாணப் பாடசாலைகளுக்கு இணைக்கப்படலாம். எனினும் முறையான இடமாற்றத்தினை வழங்க முடியாது.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் ஆசிரியர் சமநிலையினை தேசியக் கொள்கையொன்றாக அங்கீகரிப்பதன் மூலம் இதற்கான தீர்வொன்றினை ஓரளவு அடையலாம் என்பது தெரிய வருகின்றது. இதன்போது அரசியலமைப்பில் காணப்படும் இதற்கான ஏற்பாடுகளை கருத்திற் கொள்ள வேண்டும்.

- i. அரசியலமைப்பின் உறுப்புரை 55(1) பிரகாரம் அமைச்சரவையினால் அனைத்து அரச அதிகாரிகளின் நியமனங்கள், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள் ஆகிய கொள்கை ரீதியிலான விடயங்கள் தொடர்பில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும்
- ii. அதில் உறுப்புரை 57(1) பிரகாரம் அரச அதிகாரிகளை (அதாவது தேசிய சேவையின் ஆசிரியர்களும் உட்பட) இடமாற்றம் செய்யும் அதிகாரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அரசாங்க அதிகாரியொருவருக்கு கையளிக்கப்படலாம் எனவும்

- iii. அரசியலமைப்பின் உறுப்புரை 55(4) பிரகாரம் மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்(தேசிய) அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் திறக்குறைவு செய்தலாகாது எனவும்
- iv. அரசியலமைப்பின் மாகாண சபை நிரலின் IIIஆம் பின்னிணைப்பில் 3 ஆம் இலக்கத்தின் கீழ் குறிப்பிட்டுள்ளவாறு தேசிய சேவைக்குட்பட்ட ஆனால் மாற்றுச்சேவையின் மீது மாகாண அதிகாரசபைகளில் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு தேசிய அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு செய்யும் உரிமை உள்ளதெனவும் மாகாண சேவையைச் சார்ந்த அதிகாரிகளுக்கும் பணிநீக்கத்திற்கு எதிராக தேசிய அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு செய்யும் உரிமை உள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளதால் மாகாண சபைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்பிலும் சில அதிகாரங்கள் தேசிய அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு பொறுப்பளிக்கப்படுகின்றது என்ற விடயம் குறிப்பிடப்படுகின்றமை.

இந்த நிலைமையின் கீழ் கீழ்வரும் முன்மொழிவுகள் முன்வைக்கப்படுகின்றன.

அ). தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகளிடையே “ஆசிரியர் சமநிலையினை” மேற்கொள்ள வேண்டுமென உறுப்புரை 55(1) இன் கீழ் அமைச்சரவையினால் கொள்கைத் தீர்மானமொன்றினை மேற்கொள்வது உசிதமானது. அதாவது அரச சேவையிலுள்ள அனைத்து ஆசிரியர்களையும் சேவையின் தேவைப்பாட்டினை கருத்திற்கொண்டு மாகாணத்திலுள்ள எந்தவொரு பாடசாலைக்கும் மாற்றுவது உசிதமானது என்பது குறித்த கொள்கைரீதியான தீர்மானமொன்றினை மேற்கொள்ளல்.

ஆ). அக்கொள்கைத் தீர்மானத்தினை அடிப்படையாகக் கொண்டு மாகாணத்தினுள் கடமையில் ஈடுபடும் அரச சேவையிலுள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அதிகாரம், அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படக்கூடிய நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகளுக்கிணங்க அரசியலமைப்பின் உறுப்புரை 57(1) பிரகாரம் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கோ அல்லது மாகாண அரசாங்க சேவை ஆணைக்குளுவிற்கோ பொறுப்பளிக்குமாறு (தேசிய) அரசாங்க சேவை ஆணைக்குழுவிடம் கோருதல்.

இ). மேற்குறிப்பிட்டவாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது எழக்கூடிய சட்டப்பிரச்சனைகள், அதேபோல் நடைமுறைச்சிக்கல்கள் தொடர்பிலும் கற்கையினை மேற்கொண்டு மிகச்சிறந்த தீர்வுகளை பரிந்துரைப்பதற்காக குறித்த சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட மற்றும் சட்டமா அதிபரினதும் அரசாங்க சேவை ஆணைக்குழுவினதும் பிரதிநிதிகள் கண்காணிப்பு மட்டத்தில் பங்குபற்றும் அதிகாரிகளின் குழுவினை அமைத்தல்.

ஈ). மேலே (ஆ) சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதனை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் மாகாண நிரலில் III ஆம் பின்னிணைப்பில் 9 ஆவதாக குறிப்பிடப்பட்டுள்ள மாகாண கல்விச்சபைகளை அமைத்தல்.

9. குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மறுசீரமைப்பதன் மூலம் கிராமிய மற்றும் பெருந்தோட்டப் பிரதேசங்களில் கல்வி வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் தேவைப்பாடு

கிராமிய மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் குறைவான மாணவர் தொகையினைக் கொண்ட பாடசாலைகளின் கல்வித்தரத்தினை உயர்த்துவதற்காக போதிய வசதிகள் வழங்கப்பட வேண்டுமென கௌரவ ஜனாதிபதி அவர்களின் கொள்கை சட்டகத்தினூடாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த முக்கியமான அம்சத்தினை ஏற்றுக்கொண்டு, 2024ஆம் ஆண்டு நிதி ஆணைக்குழுவினால் அதன் பரிந்துரைகளில் குறிப்பிட்ட இம் முன்மொழிவினை மீண்டும் முன்வைக்க விரும்புகிறோம்.

2022 ஆம் ஆண்டு மாகாண அதிகாரிகளிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்களின்படி, இலங்கை முழுவதும் 50ற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 1402 காணப்படுவதாகத் தெரியவந்தது. அவற்றுள் 128 பாடசாலைகள் 10 மாணவர்களை விடக் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளாகும். மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாடசாலையை அணுகுவதற்கான சிக்கல்களைக் கருத்திற்கொண்டு இவ்வாறான பாடசாலைகள் காணப்படுவதற்கான ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாக இருக்கலாம். எவ்வாறாயினும், கொழும்பின் நகர்ப்புற பகுதிகளிலும் இதேபோன்ற பாடசாலைகள் காணப்படுவதோடு போக்குவரத்து சிரமங்கள் காணப்படாத அல்லது காட்டுயானைகளின் தொல்லை, நடமாடுவதற்கு சிரமமான கரடுமுரடான நிலப்பிரதேசம் அல்லது போதியளவு பாதைகள் காணப்படாமை அல்லது பாலங்களற்ற ஆறுகள் மற்றும் நீர்வழிகள் ஆகிய காரணங்களினால் மாணவர்களால் பாடசாலையை அணுகக்கூடிய தன்மை கட்டுப்படுத்தப்படாத பல பிரதேசங்களிலும் இதேபோன்ற சிறிய பாடசாலைகள் காணப்படுகின்றன.

மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டாலும், இச்சிறிய பாடசாலைகள் 1-5 அல்லது 1-10 வரையிலான வகுப்புக்களையும் சில சந்தர்ப்பங்களில் உயர்தர வகுப்புக்கள் வரையிலும் பராமரிக்க வேண்டும். ஆகையால் அனைத்து பாடங்களுக்கும் போதுமானளவு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதன் விளைவாக, சில பாடசாலைகளிலுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை மாணவர்களின் எண்ணிக்கையிலும் அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களையும் காணக்கூடியதாக உள்ளதோடு இந்நிலைமை ஒரு மாணவருக்காக ஏற்றுக்கொள்ளும் செலவினம் தேவையற்ற வகையில் அதிகரிப்பதற்கும் வழிவகுத்துள்ளது. இவ்வாறு ஒப்பீட்டளவில் அதிக செலவினம் காணப்பட்டாலும், அருகாமையிலுள்ள பெரிய பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது இந்த பாடசாலைகளில் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பாடத்திட்டம் சாரா செயற்பாடுகளில் வினைத்திறன் குறைவாகக் காணப்படுகிறது. எவ்வாறாயினும், இச்சிறிய பாடசாலைகளுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் ஒப்பீட்டளவில் அதிகளவிலான மாணவர்கள் மற்றும் அதிக வசதிகள்/ ஆசிரியர்களைக் கொண்ட பெரிய பாடசாலைகளுடன் இச்சிறிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களை எளிதில் ஒன்றிணைக்க முடியும். அத்தகைய பெருமளவிலான சிறிய பாடசாலைகள் அருகிலுள்ள பெரிய பாடசாலைகளுடன் ஒன்றிணைக்கப்பட்டால், அப்பாடசாலைகளில் பணிபுரியும் ஏறத்தாழ 7000 ஆசிரியர்களை வெற்றிடங்கள் காணப்படும் கிராமிய பிரதேசங்களில் அமைந்துள்ள ஏனைய சிறிய பாடசாலைகளுக்கு விடுவிக்கலாம்.

எவ்வாறாயினும், பாடசாலைக்கு மிகவும் அருகாமையில் வசிக்கும் மேற்கூறிய பாடசாலைகளின் அதிபர்கள்/ தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அத்தோடு உள்ளூர் அரசியல்வாதிகள் இப்பாடசாலைகளை மறுசீரமைப்பதற்கான எதிர்ப்பினை தெரிவிப்பதாக நம்பப்படுகிறது.

கிராமிய பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் சேவையினை சிறந்த முறையில் பெற்றுக்கொள்ளவும் ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை வழங்கவும் இப்பாடசாலைகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை மேற்கூறிய மெய்ப்பாடுகள் தெளிவாக நியாயப்படுத்துகின்றன. ஆகையால், இப்பாடசாலைகளை

அறிவார்ந்த முறையில் மறுசீரமைப்பதற்கான கொள்கைத் தீர்மானமொன்றினை அரசு மேற்கொள்ள வேண்டுமென பரிந்துரைக்கப்படுகின்றது.

இவ்வனைத்து பாடசாலைகளும் மாகாண சபைகளின் கண்காணிப்பின் கீழுள்ளவை ஆயினும் கொள்கைத் தீர்மானங்கள் உரிய நிரல் அமைச்சுக்களை சார்ந்தது என்பதால், இவ்விடயம் தொடர்பில் கொள்கைத் தீர்மானமொன்றினை மேற்கொள்ள வேண்டுமென்பது நிதி ஆணைக்குழுவின் கருத்தாகும்.

10. தாபனப்படுத்தப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள்

எண்ணிக்கை ரீதியிலாக பெருமளவில் காணப்படாவிட்டாலும் சமூக ரீதியில் வெகுவாக கவனம் செலுத்தப்பட வேண்டிய, ஆனால் அரசு துறையினரால் போதியளவு கவனம் செலுத்தப்படாத குழுவினராக மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் கீழ் மற்றும் தன்னார்வ ஒழுங்கமைப்புக்களின் கீழ் செயற்படும் நிறுவனங்களில் வசிக்கும் ஏறக்குறைய 10,400 ஆன 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் காணப்படுகின்றனர். இதைத் தவிர சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் பல்வேறு தடுப்புக் காவல் இல்லங்கள் மற்றும் வேறு அவ்வாறான விளக்கமறியல் இல்லங்களில் இருக்கும் 16 வயதிலும் கூடிய (2023 ஆம் ஆண்டின் பின்னர் 18 வயதிலும் கூடிய) ஏறக்குறைய 600 பெண்கள் மற்றும் ஆண்களும் மேற்குறிப்பிட்ட தொகுதியின் ஒரு பிரிவினராக அடையாளம் காணலாம்.

அரசினால் பொறுப்பேற்கப்பட்ட சிறிய குழந்தைகளைப் பராமரிக்கும் அரசின் பொறுப்பேற்கும் இல்லங்கள் (State Receiving Home), பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு நீதிமன்றத்தினால் அனுப்பப்பட்ட சிறுவர்கள் மற்றும் பராமரிப்பிற்காக நீதிமன்றத்தினால் அனுப்பப்படும் சிறுவர்களுக்கான சான்றுப்படுத்தப்பட்ட பாடசாலைகள் (Certified Schools), வழிதவறிய சிறுவர்களை தடுத்து வைத்துக் கொள்ளும் தடுப்புக் காவல் இல்லங்கள் (Detention Homes), சந்தேகத்துக்குரிய சிறுவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களை தடுத்து வைத்துக் கொள்ளும் விளக்கமறியல் இல்லங்கள் (Remand Homes) மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளிகளான சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் அனுமதிக்கப்பட்ட இல்லங்களும் (Approved Homes) அவ்வாறான சிறுவர்களுக்காக மனநல சிகிச்சை மற்றும் தொழில்சார் பயிற்சிகளை வழங்கும் மனநல ஆலோசனை மற்றும் பயிற்சி நிலையங்களும் (Counseling and Training Centres) இவ்வாறான பராமரிப்பு இல்லங்களுள் உள்ளடங்கும்.

அச்சிறுவர்களை தாபனப்படுத்துவது மேற்குறிப்பிட்ட பிரிவுகளுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்படும் மிகச்சிறந்த தீர்வாக அமைய மாட்டாது. எனினும் வேறு குறுகியகால மாற்று வழிகள் இல்லாத பின்னணியில் இந்நிறுவனங்களினால் பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகளை மேம்படுத்தி மிகச்சிறந்த சேவையினை வழங்குதல் நடைமுறைத் தீர்வாகும்.

சமூக சேவைகள் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு ஆகிய விடயங்கள் மாகாண சபைக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட விடயங்களாயினும் அக்குறிப்பிட்ட துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் திருப்தியற்ற நிலைமையில் காணப்படுவதற்கான மிக முக்கியமான ஒரு காரணமாக அத்துறைகளுக்குத் தேவையான பௌதீக மற்றும் மனிதவளங்களை வழங்குவதற்கு மாகாண சபைகளுக்கு போதுமானளவு வளங்கள் கிடைக்கப்பெறாமை காணப்படுகின்றது. மாகாண சபைகளுக்காக ஒதுக்கப்படும் மட்டுப்படுத்தப்பட்ட ஒதுக்கீடுகள் அவ்வவ் துறைகளுக்காக ஒதுக்கப்படும் போது (வழமைபோல்) முதன்மைத் துறைகளாகக் கருதப்படும் சுகாதாரம், கல்வி மற்றும் வீதி அபிவிருத்தி ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்ற காரணத்தினால் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு துறை உள்ளிட்ட ஏனைய எஞ்சிய துறைகளுக்காக குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்படுகின்றது. ஆகையால், மாகாண சபைகளினால் தனித்தனியாக தீர்வு வழங்க முடியாத ஆனால் அரசின் நேரடி

தலையீட்டின் மூலம் மாத்திரம் தீர்வு காணக்கூடிய அவ்வாறான பிரச்சனைகள் சிலவற்றினை கீழே குறிப்பிடுகின்றோம்.

- i. இவ்விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் மற்றும் உரிய விடயப்பொறுப்பு அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்பு இத்துறைக்குரிய சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேவைப்பாடு பற்றி 2021 ஆம் ஆண்டு நீதி அமைச்சின் கவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டாலும், அது தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் கிடைக்கப்பெறவில்லை. (எவ்வாறாயினும், எமது கோரிக்கையின் பேரில் ரிதியகம் விளக்கமறியல் இல்லம் தென் மாகாண சபையிடமிருந்து (தேசிய) சமூக சேவைகள் திணைக்களத்திற்கு பொறுப்பளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால், சிறுவர்கள் மற்றும் இளம்பராயத்தினர் தொடர்பான 1939 ஆம் ஆண்டு 48ஆம் இலக்க கட்டளைச் சட்டம் (2022ஆம் ஆண்டு 39 ஆம் இலக்க சட்டத்தில் உள்ளடக்கப்படாத திருத்தங்கள்), 1941 ஆம் ஆண்டு 24ஆம் இலக்க சிறுவர் மகவேற்புக் கட்டளைச் சட்டம், 1998 ஆம் ஆண்டு 50ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டம், 1978 ஆம் ஆண்டு 2ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட, 1841 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க வேலையற்று வெட்டியாகத் திரிபவர்களுக்கான கட்டளைச்சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க நிவர்தன வீடமைப்புக் கட்டளைச் சட்டம் ஆகிய இத்துறைக்குரிய சட்ட மற்றும் நிகழ்கால தேவைகளுக்கேற்றவாறு திருத்தங்களை மேற்கொள்வதோ அல்லது ஒருங்கிணைப்பதற்கான முக்கியத்துவம் வழங்குவதோ பொருத்தமாகும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
- ii. தொழில்சார் தகைமைகள் மற்றும் சிறந்த அனுபவமுடைய இல்லத்தாய் போன்ற அதிகாரிகளால் செய்ய வேண்டிய பெரும்பாலான நடவடிக்கைகள் அவ்வாறான எவ்வித பயிற்சிகளுமற்ற சமீபத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட செயலணியின் கீழ் நியமனம் பெற்றுக்கொண்ட கனிஷ்ட உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய PL பிரிவின் குழுவினரால் மேற்கொள்ளப்படுகின்றமை இச்சிறுவர் சிறுமியருக்கு இடர்விளைவிக்கும் வகையில் தாக்கம் செலுத்துகின்றது. ஆகையால், புதிதாக பதவிகளை உருவாக்குதல் மற்றும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அனுமதி வழங்கக்கூடாதென எழுந்த அரசின் தீர்மானமே இல்லத்தாய் பதவியினை நிரப்புவதற்கான அனுமதியினை வழங்குவது தொடர்பில் தடங்கல் காணப்படுகிறது. ஆகையால், இல்லத்தாய் போன்ற பதவிகள் தொடர்பில் அக்கொள்கையினைத் தளர்த்துவது உகந்தது எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
- iii. குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளின்றி இயங்கிவரும் இவ்வில்லங்களை அபிவிருத்தி செய்வதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் சிறப்பு ஏற்பாட்டினை மேற்கொள்வதற்காக முக்கியத்துவம் வழங்குவது பரிந்துரைக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட பல்வேறு பராமரிப்பு நிலையங்களுள் பெருமளவில் பயன்படுத்தப்படும் சான்றுப்படுத்தப்பட்ட பாடசாலைகளுக்காக புதிதாக இடவசதியளிப்பதும், அதைத்தவிர மேலே 2 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு குழுக்களுக்காக, அவ்வவ் மாகாணங்களின் சிறிய குழுக்களுக்காக குறைந்த வசதிகளின் கீழ் இயங்கும் ஏனைய வகைகளுக்குட்பட்ட இல்லங்கள் அல்லது நிலையங்கள் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒன்று என நிறுவவதற்குப் பதிலாக முறையான கற்கையின் பின்னர் இரண்டு மாகாணங்கள் அல்லது சிலவற்றுக்காக ஒரு நிலையம் என்ற அடிப்படையில் நிர்மாணிப்பதற்குத் தேவையான ஒதுக்கீடுகளை மேற்கொள்வதன் மூலம் தற்போதிலும் பார்க்க சிறந்த சேவையினைப் பெற்றுக் கொள்ளலாம்.

- iv. தடுப்புக்காவலிலுள்ள சிறுவர்கள் அதேபோல் இளம்பராயத்தினர் (சந்தேகத்துக்குட்பட்டவர்கள் அல்லது சாட்சியாளர்களாக) நீதிமன்றத்திற்குப் பயணிப்பதற்கும், மாகாணங்களுக்கிடையே மற்றும் நிலையங்களுக்கிடையேயான

போக்குவரத்து வசதிகளுக்காக பயன்படுத்துவதற்கும் உகந்தவாறு ஒரு மாகாணத்திற்கு குறைந்தது ஒரு வாகனத்தையேனும் வழங்குதல்.

- v. நாட்டின் சாதாரண சிறுவர்களுக்காக வழங்கப்படும் தொழிற்பயிற்சியுடன் ஒப்பிடுகையில் இத்தாபனங்களிலுள்ள சிறுவர்களுக்கு மிகவும் குறைந்த பயனுடைய பயிற்சிகளே வழங்கப்படுகின்றன. ஆகையால், சமூகத்தின் ஏனைய சிறுவர்கள் பெற்றுக்கொள்வது போன்ற தரத்தினையுடைய தொழிற்பயிற்சியினை வழங்குவதற்கு ஏனைய தேசிய மட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்குதல்.
- vi. தாபனப்படுத்தப்பட்ட சிறுவர்கள் 18 வயது பூர்த்தியாகிய பின் சமூகமயப்படுத்தப்பட உகந்த நிலைமை இல்லாத சந்தர்ப்பங்களில், அச்சிறுவர்கள் வன்கொடுமைகளுக்குட்படுத்தப்படல் மற்றும் பல்வேறு நபர்களுக்கு இரையாவதனைத் தடுக்குமுகமாக சிற்சில ஒப்பந்தங்களின் கீழ் அவ்வாறானவர்களுக்கு மேலும் அந்நிறுவனங்களில் தங்குமிட வசதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு உரிய சட்டங்களைத் திருத்தியமைத்தல்.
- vii. தாபனப்படுத்தப்பட்டு சமூகமயப்படுத்தப்பட பொருத்தமான சிறுவர்களுக்காக (விசேடமாக பெண் பிள்ளைகள்) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் குறைந்த வருமானமீட்டும் நபர்களுக்கு வீடு வசதி வழங்கும் “செமட்ட செவன” போன்ற நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் வீடுவசதி வழங்குகையில் முன்னுரிமையளித்தல்.
- viii. ஒட்டிசம் மற்றும் வேறு மனநல விருத்தி குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களைப் பராமரிப்பது பெற்றோர்கள் (குறிப்பாக குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களில்) முகங்கொடுக்கும் மிகவும் சவாலான நடவடிக்கையாக உள்ள காரணத்தினால், மாகாணத்திற்கு ஒன்றோ அல்லது சில மாகாணங்களுக்கு ஒரு நிலையம் என்றவாறு அவ்வாறான நிலையங்களை நிர்மாணிப்பதற்காக நிதி வழங்குதல்.

11. குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிப்புற்ற சிறுவர்கள்

குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களிலுள்ள 6 மாதங்கள் தொடக்கம் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான முக்கியமான ஊட்டச்சத்து குறைநிரப்பு உணவாக அவர்களுக்கு வழங்கப்படும் திரிபோசா தானியக் கலவை காணப்பட்டது. திரிபோசாவில் உள்ளடங்கும் அப்ளாடொக்சின் (Aflatoxin) எல்லை குழந்தைகளுக்கான அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டியுள்ளது எனக் கூறப்படும் நிலைமையின் கீழ் 06 மாதங்கள் தொடக்கம் 03 வயது வரையான வயதிலுள்ள குழந்தைகளுக்காக திரிபோசா வழங்கும் செயற்பாடு 2022 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டது. பொருளாதார பின்னடைவு மற்றும் கொவிட் தொற்றுநோயினால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களின் குழந்தைகளுக்கு இதன் காரணமாக முகங்கொடுக்க நேரிட்ட மற்றும் நேரிடுகின்ற ஊட்டச்சத்துக் குறைபாடு அவர்களின் வளர்ச்சியில் பாரியளவில் சாதகமற்ற தாக்கத்தினை ஏற்படுத்துவதாக சுகாதார அதிகாரிகளினால் தெரிய வந்துள்ளது. சிகிச்சை நிலையங்களில் கண்டறியப்படும் கடும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் (Severely Acute Malnutrition - SAM) பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வைத்தியசாலைகளினூடாக DP 100 எனப்படும் விசேட போசாக்கு குறைநிரப்பியை அதிகபட்சம் 6 மாத காலத்திற்கேனும் வழங்குவதன் மூலம் அக்குழந்தைகளை தற்காலிகமாக அச்சுழ்நிலையிலிருந்து மீட்க முடிந்தாலும் அச்சிகிச்சையினை நிறுத்திய பின்பு போதியளவு ஊட்டச்சத்து கிடைக்கப்பெறாத சந்தர்ப்பங்களில் அவர்கள் பழைய நிலைக்குத் தள்ளப்படுவதாக கூறப்படுகின்றது. ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ள சிறுவர்கள் அதிகளவிலுள்ள முன்பள்ளிப் பாடசாலைகளின் சிறுவர்களுக்கு வழங்கப்படும் உணவு வேலைகளின் தினசரி கிரயத்தினை ரூ.60 இலிருந்து ரூ.100 ஆக உயர்த்துவதற்கு சமீபத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் இப்பிரச்சனைக்கு ஓரளவிலான தீர்வு

கிடைக்கப்பெறும். அதற்கமைய ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமுள்ள சிறுவர்கள் அதிகளவிலுள்ள பதிவுசெய்யப்பட்ட முன்பள்ளிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறுவர் சிறுமியர் 155,000 பேருக்கு மேற்கூறிய பிரதிபலன் கிடைக்கப்பெறும். ஆனால் இச்செயற்றிட்டத்தினால் தவறவிடப்படும் சில பிரிவிற்குட்பட்ட சிறுவர்களும் உள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

(அ). முன்பள்ளிப் பாடசாலை செல்லாத வயதினையுடைய ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிப்புற்ற வயது 3 வருடங்களுக்குக் குறைந்த சிறுவர்கள்:
இவர்களுக்கு திரிபோசா அல்லது முன்பள்ளிப் பாடசாலை சிறுவர்களுக்கு கிடைக்கப்பெறும் வகையிலான உணவுவேளை கிடைக்கப்பெறுவதில்லை.

(ஆ). வயது 3 – 5 வருடங்கள் வரையான முன்பள்ளிப் பாடசாலை செல்லாத ஊட்டச்சத்துக் குறைபாடுடைய சிறுவர்கள்:

மாகாண அதிகாரிகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய ஏறக்குறைய இலங்கை முழுவதிலும் அவ்வயதுப் பிரிவினருக்குட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 131,000 ஆக இருக்குமென அனுமானிக்கக் கூடியதாக உள்ளது.

(இ). பதிவுசெய்யப்படாத முன்பள்ளிப் பாடசாலைகளுக்குச் செல்லும் வயது 3 – 5 வருடங்களிடையே உள்ள சிறுவர்கள்:

பொருளாதார சிரமங்கள் காரணமாக சில பெற்றோர்கள் அருகிலுள்ள ஏதேனும் ஒரு முன்பள்ளிக்கு தனது பிள்ளைகளை அனுப்புவதால் பதிவுசெய்யப்படாத முன்பள்ளிகளுக்குச் செல்லும் சிறுவர்கள் இப்பிரிவில் உள்ளடங்குகின்றனர். மாகாண அதிகாரிகளின் தகவல்களுக்கமைய பதிவுசெய்யப்படாத முன்பள்ளிப் பாடசாலைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 2000 ஆகும்.

(ஈ). பெருந்தோட்டங்களிலுள்ள மேற்குறிப்பிட்ட பிரிவுகளுக்குட்பட்ட சிறுவர்கள்:

இச்சிறுவர்கள் தொடர்பில் குறிப்பிடப்படும் விசேட கருத்தாவது போசாக்கு மற்றும் ஏனைய சுகாதார குறிகாட்டிகளின் அடிப்படையில் அவர்களின் நிலைமை ஏனைய பிரதேசங்களின் அவ்வாறான சிறுவர்களின் நிலைமையிலும் பார்க்க மோசமான நிலையில் காணப்படுகின்றது என்பதாகும். பெருந்தோட்ட முகாமைத்துவத்தினால் நடாத்தி வரும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் சிறுவர்களுக்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் (Plantation Human Development Trust) மேற்பார்வையின் கீழ் உணவுவேளையொன்று வழங்கப்பட்டாலும் குறிப்பிட்ட பெருந்தோட்டத்தில் வசிக்கும் ஆனால் பல்வேறு தொழில்களுக்காக வெளிப்பிரதேசங்களுக்குச் செல்லும் குடும்பங்களின் பிள்ளைகள் பெருந்தோட்ட முகாமைத்துவத்தினால் மேற்கூறிய சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் இணைத்துக்கொள்ளப்படாததால் அப்பிள்ளைகளுக்குக் கிடைக்கப்பெறும் உணவுவேளை கிடைப்பதில்லை. அதில் வயது 3 வருடங்களுக்குக் கூடிய பிள்ளைகளுக்கு முறையாக திரிபோசா வழங்கும் செயற்பாட்டிற்கான பிரச்சனையாகக் காணப்படுவது சில பிரதேசங்களில் ஒரு குடும்ப சுகாதார ஊழியரின் சேவை கிடைக்கப்பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாக காணப்படுவதாகும் எனத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேற்குறிப்பிட்ட நிலைமையின் கீழ் இப்பிரிவினரின் போசாக்கு மட்டத்தினை உயர்த்துதல் மற்றும் பராமரிப்பதற்காக அரசின் நேரடி தலையீடு தேவைப்படும் விடயங்கள் சிலவற்றினைக் குறிப்பிடுவது பயனுள்ளதாகும்.

I. அப்ளாடொக்சின் (Aflatoxin) இருப்பதாக சந்தேகிக்கும் தானிய வகை அதாவது சோளத்திற்குப் பதிலாக வேறு போசாக்குடைய தானியங்களை கலந்து திரிபோசா

உற்பத்தி செய்யும் திரிபோசா நிறுவனத்தின் நடவடிக்கையினை ஊக்குவித்தல் மற்றும் அந்நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் “சுபோஷ” குறைந்த விலையில் பெற்றுக்கொடுப்பதற்கான இயலுமையினைக் கண்டறிதல்.

- II. ஏற்கனவே சில பிரதேசங்களில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் நேரடி தலையீட்டின் கீழ் “மவு ஹவுல்” (தாய்மார் குழுக்கள்) இனால் ஊட்டச்சத்துள்ள தானியக்கலவைகளைத் தயாரித்து சிறுவர்களுக்கு வழங்கும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. “சத்துமாவு” என்ற பெயரில் தயாரிக்கப்படும் அக்குறிப்பிட்ட தானிய குறைநிரப்பி ஏற்கனவே கொட்டகலை உள்ளிட்ட பெருந்தோட்டத்தின் சில பிரதேசங்களிலும், வட மாகாணத்தின் சில சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளினதும் பிள்ளைகளுக்கு வழங்குவதாக கூறப்படுகின்றது. ஊட்டச்சத்து தலையீடாக இச்செயற்பாடு வெற்றிகரமானதாக இருப்பின் வேறு பிரதேசங்களில் அச்செயன்முறையினை பிரபலப்படுத்துவது உகந்ததாகும். இவ்வனுபவத்தினை ஏனைய பிரதேசங்களில் பிரபலப்படுத்துவதற்கான திறனைக் கண்டறிதல்.
- III. குளிர்சாதனப்பெட்டி இல்லாத குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களுக்கு மாமிசம், மீன், யோகட் போன்றவற்றிற்குப் பதிலாக ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் நீண்ட நாள் வைத்திருக்கக்கூடிய முழுமையான உணவாகிய முட்டையினை பிரபலப்படுத்துதல் மற்றும் குறைவான விலைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.
- IV. பெருந்தோட்டப் பிரதேசங்களில் சுகாதார வைத்திய அதிகாரி / குடும்ப சுகாதார ஊழியரின் சேவையினைப் பெற்றுக்கொள்வதற்காக பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தாய்மார்கள் கலந்து கொள்வதனை இலகுபடுத்தும் வகையில் அக்குறிப்பிட்ட சேவைகளை வழங்கும் ஆளணியினருக்கு நெகிழ்வான கடமை நேரங்களை (Flexible duty hours) அறிமுகப்படுத்தும் இயலுமையைக் கண்டறிதல்.
- V. அரசினால் கொள்கையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட நிறுவனங்களினால் நடாத்தப்படும் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதாரப் பணிமனைகளை அரசிற்கு பொறுப்பேற்றுக்கொள்ளும் செயற்பாட்டினை விரைவுபடுத்துவதற்காக நிரல் அமைச்சுக்கள் மற்றும் பெருந்தோட்டப் பிரதேசங்களின் மாகாண சுகாதார அதிகாரிகளின் பங்களிப்புடன் கூடிய குழுவொன்றினை நியமித்தல்.
- VI. முன்பள்ளி மற்றும் ஆரம்பகால சிறுவர் பராய அபிவிருத்தி ஆகியவை அரசியலமைப்பினால் மாகாண சபைகளுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள விடயம் என்றாலும், பதிவுசெய்யப்பட்ட முன்பள்ளிப் பாடசாலைகளின் பிள்ளைகளுக்கு உணவுவேளை வழங்கும் அரசின் நிகழ்ச்சித்திட்டம் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள ஆரம்பகால சிறுவர் பராய அபிவிருத்தி தொடர்பான தேசிய செயலகத்தினால் (மாகாண அதிகாரிகளை இணைத்துக்கொள்ளாது) பிரதேச செயலாளர்கள் மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அந்நிகழ்ச்சித்திட்டத்தினை வினைத்திறனாக முன்னெடுப்பதற்காக (பாடசாலை மாணவர்களுக்கான போசாக்கு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் முறையில்) மாகாண சபை அதிகாரிகள் மூலமாக அல்லது அவர்களுடனான சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்படுவது உசிதமாகும்.

பின்னிணைப்பு 01

எதிர்பார்க்கும் வருமானத்தில் 50%இனை சீர்செய்த பின்னர் பரிந்துரைக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதியினை மாகாணங்களுக்கிடையே பகிர்ந்தளித்தல் – 2025

(ரூ.மி.)

தொடர் இலக்கம்	மாகாணம்	கூட்டுச் சுட்டெண்ணிற்கு மைய மூலதன மானிய நிதியின் மாகாணப் பங்கு (%)	பரிந்துரைக்கப்பட்ட மொத்த மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதி	வருமான இலக்கு	மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதியுடன் சீராக்கிய வருமானம்	மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதியுடன் சீராக்கிய வருமானம் %	திரள் மானிய நிதியுடன் சீராக்கிய வருமானம்	வருமான சீராக்களின் பின்னர் பரிந்துரைக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்தி மானிய நிதி
	1	2	3	4	5	6 = 5/4*100	7 = 4-5	8 = 3-5
1	மேல்	9.21	13,538.00	9,332.74	1,750.00	18.75	7582.74	11,788.00
2	மத்திய	11.50	16,905.00	2,675.00	1,620.00	60.56	1055.00	15,285.00
3	தென்	10.90	16,023.00	2,970.00	1,585.00	53.37	1385.00	14,438.00
4	வட	11.45	16,832.00	1,460.00	1,200.00	82.19	260.00	15,632.00
5	வட மேல்	10.68	15,700.00	3,944.00	1,714.00	43.46	2230.00	13,986.00
6	வட மத்திய	10.96	16,111.00	1,860.00	1,500.00	80.65	360.00	14,611.00
7	ஊவா	12.01	17,655.00	1,253.30	1,150.00	91.76	103.30	16,505.00
8	சப்ரகமுவ	11.85	17,420.00	1,840.00	1,550.00	84.24	290.00	15,870.00
9	கிழக்கு	11.44	16,816.00	1,303.00	1,250.00	95.93	53.00	15,566.00
	மொத்தம்	100.00	147,000.00	26,638.04	13,319.00	50.00	13,319.04	133,681.00